


மாண்புத்

இப்புரை : எடாமிகித் ஜி.வா



கோடி முடிச் 75



நூலாகி புதையினாகி புதையினாகி நூலாகி புதையினாகி

நவநாகரிகமான

சிகையலங்காரத்துக்கு

சிறந்த இடம்

ஓரியண்டல் சலுங்

182. முதலாம் குறுக்குத்தெரு.

கொழுஷ்டு - 11.

எங்களிடம்

யாழிப்பாணம் திறம் நல்லென்னெய்
மொத்தமாகவும், சில்லறையாகவும்
சிடைக்கும்.



‘ஆடுதல் பாடுதல் சித்திரம்-கவி
யாதியினைய கலைகளில்-உள்ளம்
ஈடுபட்ட டென்றும்நடப்பவர் பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்’

உத்திராவது ஒங்கரி

செப்டம்பர்
1975 89

பதினேராவது ஆண்டு மலரின் சிறப்பைப் பற்றியும் உள்ள டக்க காத்திரத்தைப் புகழ்ந்தும் ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. இந்தச் சாதனை பற்றிப் பாராட்டியுள்ள இலக்கிய நெஞ்சங்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மகிழ்ச்சியான ஓன்றை ஓப்புக் கொள்வதானால் மலர் வெளி வந்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே பூராவும் விற்றுத் தீர்ந்து விட்டதை எண்ணும் போது இன்னும் இன்னும் உற்சாகமாக இந்தத் துறையில் உழைக்க தெய்பு ஏற்படுகின்றது.

12-வது ஆண்டு மலருக்கான ஆரம்பத் தயாரிப்பு வேலையை நாம் இந்த மாதம் தொடக்கமே செய்ய இந்த மனத் தெய்பு நமக்கு ஊக்கமளிப்பதாயுள்ளது.

உறுதியாக இலக்கியச் சவைஞர்கள் நம்பலாம். 12-வது ஆண்டு மலர் மிகச் சிறந்த அமைப்பாக — உள்ளடக்கச் சாதனையாக — தரமான மலராக அமையும் என்பதை இப்போதே உறுதி கூறுகின்றோம்.

தொடர்ந்தும் சகல இலக்கிய ஆர்வலர்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். நமது கூட்டினைப்பு வருங்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளை உருவாக்கும்.

— ஆசிரியர்

ஏண்க்குற் றல்லிகை
கிடை, பெயரி,
கிண்ணி, கிடுருரை,
கிருத்தி, ஏல்லாரம் திருக்கியோர்
திருத்துவர்த் துவரை.

மல்லைக
ஆசிரியர் போயினீக் ஜீவ
234-A கெ.கே.எஸ் வீதி
யாழ்ப்பாணம்
(ஒலக்கல)



க. துளசிகாமனி

மல்லினதூப் பந்தனர் திராமதூப்பாலை

வட மாகாண அரசியல் சரித்திரத்திலேயே தனது முத்தி ரையை ஆழப் பதித்துவிட்டு மறைந்து போன தோழர் பொன் கந்தையாவின் தேர்தல் பிரசார இயக்கத்திலேதான் முதன் முத வில் இவரைச் சந்தித்தேன். துடிப்புள்ள இளைஞர்; வெட்டி வா என்றால் வெட்டிக் கட்டிவரும் ஆர்வம்; எதையும் அந்தக் கூணமே செய்து முடிக்க வேண்டுமென்ற பேரவாக் கொண்ட இந்தச் 'செந்தாரகை' என்ற புனைப் பெயரைக் கொண்ட தி. க. துளசிகாமனி, ஒர் எழுத்தாளரும் கூட.

நெடுங்கேணியில் 'இலங்கையர்கோன்' டி. ஆர். ஒவாக இருந்த காலத்தில் அவரின் கீழ் வேலை செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேரூக்கி கருதும் இவர், கவிஞர் 'மகாகவி'யின் கீழும் கடமை புரிந்துள்ளார்.

இந்த நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர் இருவரின் கீழ் வேலை செய்து வந்த இவர் இலக்கியப் பிரச்சினை என்றால் தன் ணையே மறந்து விடும் சுபாவம் கொண்டவர்.

மல்லிகை ஆரம்பித்த பொழுது இவர் அதன் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகள் சொல்லில் அடங்காதவை. என் இன்றும் கூட வெளி உலகத்துக்குத் தெரியாமல் எத்தனையோ ஆக்க பூர் வமான உதவிகளைச் செய்து வந்துபவர்.

'நான் மல்லிகைக்கு ஏதாவது உதவி செய்யும்போதுதான் என் மனதில் நிம்மதியான ஒரு சந்தோஷம் பிறக்கிறது. ஏனோ தெரியவில்லை; அதற்கு உதவுவது எனது கடமை என்று எனது அடி மனம் சொல்லுகின்றது. எனக்குப் பெண்குழந்தை கிடையாது. மல்லிகை மீது நான் அன்பைச் சொரிவதற்கு அதுவும் ஒரு காரமாக இருக்கலாம்!' எனச் சில சமயங்களில் மனமுருகிச் சொல்லும்பொழுது மல்லிகையை ஒரு சடப் பொருள் என்று அவரால் கருத முடிவதில்லை.

நம்பிப் பழகுவதற்கு இனிமையானர்; யாரையும் நம்பிவிடும் சுபாவம் கொண்டவர்; மனதினால் எதையுமே மறைத்து வைத்து வாழத் தெரியாதவர். வார்த்தைகளையும் மீறிய பாசம் கொண்ட வரான இவரது பண்பை சொற்களினால் அளந்துவிட முடியாது.

சோவியத் நாட்டில் திருக்குறள்

கேட்டீலகண்டன்

1853-ஆம் ஆண்டிலேயே 'ருஸ்கி இன்வாலித்' என்ற ரஷ்ய செய்தித்தாளில் தமிழ் நாட்டைப் பற்றியும், அதன் கலாசாரத் தைப் பற்றியும், என்றும் ஆகியவற்றை திருக்குறள் பற்றியும் விளக்கமாக ஒரு கட்டுரை வெளிவந்தது. ரஷ்யாவில், திருக்குறளைப் பற்றி முதன் முதலில் வெளிவந்த கட்டுரை இதுதான் போலும். அதற்குப் பிறகு பல சோவியத் இந்தியவியலாளர்கள் தமது படைப்புக்களில் திருக்குறளைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்; தவிர, திருக்குறளிலிருந்து சில பகுதிகள் உரைநடையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

அன்னையில், ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டுள்ள திருக்குறள், செய்யுள் நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அனுபவமிக்க மொழிபெயர்ப்பாளரும் ஏற்கெனவே பல தமிழ்ப்படைப்புக்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தவருமான திரு. இப்ராஹிமோவ் திருக்குறளைச் செய்யுள் வடிவத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இப்புத்தகத்தின் முன்னுரையில் திரு. இப்ராஹிமோவ் எழுதுகிறார்: 'தனிப்பட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட சில படைப்புக்கள், மக்களின் மிக நூண்ணிய உணர்ச்சிகள், உள்ளக் கிடக்கைகள், விழைவுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதில் வியத்தகு ஆழமூழ் வலிமையும் பெற்றுள்ளன. அவை அனைத்து மக்களின் படைப்பாக மாறி விடுகின்றன. அத்தகைய படைப்புக்களில் ஒன்றுதான் திருக்குறள்'

திருக்குறளின் புகழைப் பற்றிக் கூறும்பொழுது 'பண்டைய இலக்கியத்தில் புலமை பெற்றுள்ள அறிஞர்களும் மற்றும் தென் இந்தியத்திலுள்ள சாதாரண மக்களும் திருக்குறளைப் பொன்னே போல் போற்றுகின்றனர்' என்கிறார் திரு. இப்ராஹிமோவ். 'அது மட்டுமல்ல; உலகெங்கிலும் திருக்குறள் வெற்றிகரமாக பவனி வருகிறது. தமிழ் இலக்கியத்தில் திருக்குறள்தான் மிகவும் சிறந்தது, மிக முக்கியமானது என்பது இந்திய, ஐரோப்பிய அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்' என்று இப்ராஹிமோவ் எழுதுகிறார்.

திரு. இப்ராஹிமோவ் தமது முன்னுரையில் திருவள்ளுவரைப் பற்றிக் கூறப்படும் பல்வேறு கதைகளை எழுதுகிறார். திருவள்ளுவரின் காலம், அவருடைய வாழ்க்கை ஆகியவற்றை வரையறைப்பதில் ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றியும், குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் காலத்தில் இருந்த சமூக அமைப்பைப் பற்றிய பல சூய்யான செய்திகள் அதில் பொதிந்து கிடக்கின்றன என்று அவர் கருதுகிறார்.

'திருக்குறளானது தொலை தூரத்தில் உள்ள ஒரு நாட்டின் நினைவுச் சின்னம் மட்டும் ஆல்ல; அது ஒரீ உயிருள்ள புத்தகமும் ஆகும்: உண்மை, நன்மை, மனித நேயம் ஆகியவற்றைப் பரப்பும் ஆற்றல் வாய்ந்த நால், திருக்குறள்'

சுவாமி ஞானப்பிரகாசர்

நூற்றுண்டு விழாச் சிந்தனைகள்

த.குத்தாசுபதி

சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் நூற்றுண்டு நிறைவு கொண்டாடப்படும் இவ்வேளையில், அன்றைது வாழ்க்கையும் பணியும் வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து விளக்கப்படுதல் எதிர்பார்க்கக் கூடியதொன்றே. இத்தகைய விளக்கங்களிற் சில ஒன்றுக்கு ஒன்று முரணுவையாயும் இருத்தல் ஆச்சரியத்தை உண்டுபண்ண வேண்டியதில்லை. எனினும் அடிப்படை உண்மை கள் சில எவ்வாறும் நினைத்துக் கொள்ள வேண்டியன; அவற்றின் மீதே நியாயமான விளக்கம் எதுவும் அமைதல் சாலும்.

சுவாமி ஞானப்பிரகாசர் (1875 — 1947) ஈழம் உண்மை டுத்த பெருமக்களுள் ஒருவர் என்பதில் எவர்க்கும் அபிப்பிராய பேதம் இருக்க முடியாது. ஆனால் அவரது பெருமை எவ்வாறு விவரித்து விளக்கப்படுகிறது என்பதே எமது கவனத்துக்கு உரியதாகும்.

இன்று ஞானப்பிரகாசரைப் பற்றி எழுதிப் பேசி ஆரவாரஞ் செய்யும் பலர் அவர் எழுதிய நூல்களிற் பெரும்பாலான வற்றைக் கண்ணாலும் பார்த்தில்லர் என்பதே முதலிற் கூறத்துக்க தொன்றுப் பார்த்து விவரித்து விளக்கப்படுகிறது. (சுவாமி

கள் வெளியிட்ட நூல்கள் தற்சமயம் எவ்விற் கிடைக்கா என்பது உண்மையே. எனி னும் அவற்றையெல்லாம் படித்தவர் பேபாலப் பாசாங்கு செய்பவரையே நான் இங்கு குறிப்பிடுகின்றேன்). ஞானப்பிரகாசர் என்னியிருக்க இயலாத கருத்துக்கள் கூட இன்று அவர் கருத்துக்களாகச் சிலராற் பரப்பப்படுவதைக் காணலாம்.

உதாரணமாக, ஒன்றை எடுத்துக் கொள்வோம்: சுவாமி ஞானப்பிரகாசர் மொழிப் போராட்டத்தை ஆதரிப்பவர் போலச் சிலராற் சித்திரிக்கப்படுகின்றார். இவ்வாறு சுவாமிகளைச் சித்திரிப்பதன் நோக்கம் வெளிப்படை. தமது அரசியல் இயக்கத்துக்கு அடிகளாரைத் துணைக்கிடுமிப்பதே இவ்வாறு கூறுவோரின் நோக்கமாகும். ஆயினும் இம்முயற்சி உண்மைக்குப் புறம்பானது மட்டுமன்றி, ஆய்ந்து பார்க்கில், சுவாமி அவர்களுக்கு மாசு கற்பிப்பதாகவும் முடிந்து விடுகிறது.

உண்மை நிலை யாது?

ஞானப்பிரகாசர் அவர்கள் மொழியிலில் முழுமுச்சாய் கடுபட்டிருந்த ஆய்வறிவாளர்; இத்துறையிலே தமிழறிஞர்களுள்

முன்னேடி என்றும் கூறலாம். சுவாமிகள் காலத்திலும் அதற்கு முன்னரும், இந்திய மொழிகளை ஆரிய மொழிக் குடும்பம் திரா விட மொழிக் குடும்பம் என இரு பெரும் பிரிவின் வாய் ஆராய்ச்சியாளர் வகுத்தனர். இந்தோ—ஆரியம் உலகமளா விய பெருங் குடும்பமாக விவரிக் கப் பட்டது. கோல்ட்டெல் பாதிரியார் போன்ற திராவிட மொழியில் ஆய்வாளரும் இப் பாகுபாட்டினை ஏற்றுக்கொண்டு, இரு மொழிக் குடும்பங்களும் பெரிதும் வேறுபட்டவை எனக் கூறினர். ஆனால் ஞானப்பிரகா சர் இவ்வடிப்படையையே மறுத் தார். வேறுபாடுகள் மேற்படையானவை என்றும் இவ்விரு குடும்பங்களுமே மிக முற்பட்ட ஓர் ஆதி மொழியிலிருந்து கிளித் தவை என்றும் வாதாடினார். இவ்வாதி மொழி தமிழ் என்பது அடிகளாரின் நம்பிக்கையாயிருந்தது. இன்றுவரை இம்முடிபு சர்ச்சைக்குரியதொன்றும் இருந்துவருகிறது. அறிவுலகில் இது ஒத்துணர்ந்து கொள்ளக் கூடிய துமாகும். ஆய்வறிவு நிலையில், ஆழமாகக் கற்ற நிலையில், இக் கூற்று தொடர்ந்தும் ஆராய்ச்சிக்கு இடந்தரக் கூடியது.

அனால் இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு, ஞானப்பிரகாசர் அவர்களைத் தமிழ் வெறி யுடையவராகச் சித்திரிப்பது சிறி தும் பொருத்தமற்ற செயலாகும். தமிழ் மிகப் புராதன மொழி என்று வாதிட்ட அடிகளார் பலரும் பாராட்டிய பன் மொழிப் புலவர். இறுதிவரை புதுப்புது மொழிகளைக் கற்று வந்தார். வடமொழியையோ, வேறெந்த மொழியையோ வெறுத்தவருமல்லர். கண்முடித்தனமான தனித் தமிழ் வாதியும் அல்லர். ஒரிடத்தில் எழுதுகிறார்:

‘தனித் தமிழே அன்றி, வடமொழிச் சொற்கலப் புள்ள தமிழ் தக்கன்றென விலக்குகின்ற நவீன நூலா சிரியர் சில்லோரது அபிமதத்தை இந்நூலுள் மேற்கொண்டிலோம். ஆரியர் தமிழ் நாட்டினுள் நுழைந்த பின்னர் தமிழில் எழுந்தன வான் சரித்திரங்கள் சிறுபான்மையினவாயினும், வடமொழிக் கலப்பின்றி இயல மாட்டாதன் ஆகின்றன. வடமொழியினை அடியோடு நீக்கி விடுவோமாயின் தருக்கம் ஆகிய சில சாஸ்திரங்கள் இருந்த இடுமே தெரியாமற் போய்விடும்’

தனது நூல்களில் இயன்றவரை செந்தமிழையே கையாண்ட சுவாமிகள், மௌரிகளின் கலப்பை வரலாற்று அடிப்படையிலே நோக்கும் பொழுது, நிதானமும், நேரமையும் தாராளமனப்பான்மையும் உடையவராய்க் காணப்படுதல் மனங்கொள்ள வேண்டியதொன்றுகும். பலமொழிகளைக் கற்ற புலமையுடனும், தன்னம்பிக்கையுடனும் தமிழ் மிகப் புராதனமான மூல மொழியாய் இருந்திருக்கலாம் என்று சுவாமிகள் ஊகித்துக் கூறுவது ஆராய்ச்சியின்பாற் படுவதேயாகும். அது உயர்ந்த ஊக நிலைக்குரிய கருதுகொள்ள என்றும் கூறலாம். அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழைப் பற்றிப் பகுத்தவிவக்கு ஒவ்வாத வகையில் கூறும் இன்றைய தேவ நேயப்பாவாணர், சி. இலக்குவானர் முதலிய மொழிவெறிப் பிரசாரகர்களுடன் சுவாமிகளை ஒப்பிடுவது, அன்னரை அவமதிப்பதாகும்.

மொழியியல் பற்றி மட்டுமன்றி, எத்துறை குறித்தும்

எழுதிய போதெல்லாம், சுவாமி களிடத்தே ஆராய்ச்சி மாணவருக்கு அமைந்த அடக்கமும் உண்மை நாட்டமும் இருந்தன. உதாரணமாக யாழிப்பாண வைபவ வியர்களும் என்னும் நூலின் முன்னுரையில், சுவாமிகள் பின்வருமாறு கூறுகிறார்:

‘வரலாற்றின் கணுள்ள சிக்கல்களையெல்லாம் இந்நூல் அறுத்துவிடும் எனக்கூற அமையாது. எமது ஆராய்ச்சி அறிஞர்களால் மேலும் ஆராயப்பட வேண் வெதொன்று. எல்லாத்துறைகளிலும் முடிந்த முடிபை எடுத்தோதுவதன்று பலப்பல அருந்துறைகளில் புது ஆராய்ச்சியின் மேல் ஜனக்கத்தைக் கிளர்த்தி விடுவதே இந்நூலின் கருத்தாமென அறிக’.

மொழியைப் போலவே வரலாறு குறித்தும் — குறிப்பாக யாழிப்பாண வரலாறு பற்றியும் — சுவாமிகள் எத்தனையோநுப்பமான ஆராய்ச்சிகள் நடத்தியுள்ளார். அரசியல் தேவை களுக்காக வரவாறைப் புரட்டி எழுதும் ‘ஆய்வாளர்’ சிலர் சுவாமிகள் கருத்துக்களையும் அவர்மீது சுமத்திவருகின்றனர். இனவாதியாக அடிகளார் எப்பொழுதுமே இருந்ததில்லை. அவரது வரலாற்றுணர்வு அத்தகைய விகார சிந்தக்கு இடமளித்திருக்காது. சமய ஆராய்ச்சியும் நேர்மையும் என்னும் நூலிலே, ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தையும், உள்ளதை உள்ளபடியே எடுத்துக் கூறும் நேர்மையின் சிறப்பையும் சுவாமிகள் நயம்படக் கூறியுள்ளார். அத்தகைய அப்பழக்கற்ற ஆய்வறிவாளரை, குறுகிய மொழி. இன வாதங்களுக்குள்

பகடையாக உருட்டுதல் உள்ள மைக்கு மதிப்பளிப்போர் செயலாக இருக்கமாட்டாது.

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கேகா அடிகளிலிருந்து தமிழ்க் கவிதையை இட்டுச் சென்ற பாரதியார்வரை, பலதமிழ்ப் புலவோர்களை, எமது காலத்து இனவாதிகள் தமது ஆதரவாளர்களாகச் சித்திரிக்க முயன்று வந்துள்ளமை கண்கூடு. ஆனால் ஆய்வறிவாளரான சுவாமி ஞானப்பிரகாசரை இவ்வாறு பக்கச் சார்புடையவராய்காட்ட முற்படுதல் அவருக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்றே சொல்ல வேண்டும்.

குறுகிய அரசியல் இயக்க என்னாங்கன் அவருக்கிருக்க வில்லை. அடிப்படையில் அவர்களிசேஷன் தொண்டு புரிந்தார்: அதனாடே ஆய்வறிவுப் பணியும் புரிந்தார். பரந்த கல்வியறி வால் தான்பெற்ற பயணத்தனது சமுதாயத்துக்கு வழங்க முற்பட்டார். சௌற்யிறப்பு ஒப்பியில் தமிழ்க்காலி முகவரையிலே தனது பணியின் தன்மையை இரத்தினச் சுருக்கமாக விவரித்துள்ளார் சுவாமிகள்.

அன்பினால் தூண்டப்பட்டு இடையூறுகள், துண்பக்கள் நிறைந்த குருத்துவத் தொண்டுடன் கல்வி விருத்திக்காகவே அயராது உழைத்தேன்

உருக்கமான இவ்வாக்கியங்களைப் படிக்கும் ஒருவருக்கு, நல்லூர் தந்த மற்றொரு மாமணியின் — ஆறுமுக நாவலரின் — விக்கியாபன வாசகங்கள் நினைவுக்கு வரும்:

‘கன்னியை நாயகனி டத்து ஒரு துட்டாயினும் வாங்காது வீடு விளைநிலம்

தோட்டம்? ஆபரணம் முதியவற்றேடு வீவாகம் செய்து கொடுக்கும் வழக்க மேயுடையது என் சென்ம தேசமாகவும், நான் இல்வாழ்க்கையிலே புகவில்லை. இவைகளெல்லா வற்றிற்குங் காரணம் சௌ சமயத்தை யும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்'

சமயப் பணியும் கல்விப்பணியும் இறுதியில் சமூகப்பணியும் செய்ய முனைந்த இரு பெருமக்களது இலட்சிய வேகத்திலே எத்துணை ஒற்றுமை காணப்படுகிறது!

தமது சுவிசேஷத் தொண்டின் ஒரு பகுதியாகச் கவாமி அவர்கள் வடபகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எத்தனையோ சேவைகளைச் செய்தார். இதனால் தனது கிறிஸ்தவ சகோதரர் பலரது வெறுப்பையும் அலட்சியத்தையும் அவர் சம்பாதிக்க நேர்ந்தது. கவாமி ஞானப்பிரகாஶரின் சுவிசேஷத் தொண்டு என்னும் நூவிலே (1926) கு. எ. சின்னப்ப என்பார் எழுதியிருக்கும் செய்திகள் இங்கு நோக்கத்தக்கன:

'....யோசனை இல்லாத கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகிற ஆவலாதிகளும் கவாமி ஞானப்பிரகாஶருக்குப் பெரிய பாரச்சிலுவை ஆகிறது. இவர் எளிய பள்ளர் பறையர் ஆகியோரைத் தானே அதிகமாய் வேதத் தில் சேர்க்கின்றார்? பெரிய சாதிக்காரர் தொகையாய்ச் சேருகின்றார்களா? பெரிய பெரிய முறடர்களை என் வேதத்திற் கொண்டு வருவான்? ... சும்மா பழைய வேதக்காரரைப் பார்த்துக்

கொண்டிருந்தால் இவரை நாமெல்லாரும் புகழுவோமே..... ஆயி னும் சுவாமி ஞானப்பிரகாஶர் தமக்கியல்பான அஞ்சா நெஞ்சோடு சத்ருக்களால் வருமிடையூறுகளையும் சகோதரர்கள் சொல்லும் ஊக்கங்கெட்ட வார்த்தைகளையும் கவனியாமல், சருவேசரன் ஒருவரையே நம் பி வேலை செய்து கொண்டு வந்திருக்கிறார்.

இது விஷயத்திலும் நாவலருக்கும் ஞானப்பிரகாஶருக்கும் ஒப்புமைகள் உள்ளன. நாவலரையும் பிறசமயத்தவர் மட்டுமன்றி சௌவர்களில் ஒரு பகுதியினரும் சந்தர்ப்பவாத அடிப்படையிலே தாக்கிப் பேசினர்.

சுவாமி ஞானப்பிரகாஶர் பல துறைப் பேரறிஞர்; சில துறைகளில் சுதினையின்றித் திகழ்ந்தவர்; தமிழ்யல் ஆய்வுக்குப் புதுமை புகுத்தியவர். விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு வித்திட்டவர்; தேசிய நோக்குடன் சார்வதேசிய நோக்கும் பெற்றிருந்தார். இவை யாவற்றையும் ஆர் அமர், ஆரவாரமின்றி ஆய்ந்து, நாற்றுண்டு நிறைவு வேலோயில் அன்றை மதிப்பீடு செய்வது கல்வியாளரது கடமையாகும்.

நூற்றுண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் இத்தகைய நூண்ணிய மதிப்பீடுகளுக்கு வாய்ப்பளிப்பன. உதாரணமாக 1972-ல் தெல்லிப்பழைப் பாவலர் துரையப்பாடினை அவர்களின் நூற்றுண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மகாஜனக் கல்லூரித் தாபகர் என்ற அளவிலேயே அதுகால வரை பெரிதும் அறியப்பட்டி

ருந்த பாவலர், நூற்றுண்டு விழா ஆய்வுகளின் பயனுக்கப் புதுத் தோற்றும் பெற்றுர். சிறந்த தேசிய வாதியாகவும், சிந்தனையாளராகவும், சமூக சீர் திருத்த வாதியாகவும், இலக்கிய கர்த்தாவாகவும் இன்று அவர் போற்றப்படுகிறார். ஒரு காலத் தில் சைவசமயப் பெரியாரா கவே போற்றப்பட்டு வந்த நாவலர் அவர்கள் இன்று தேசியப் பெருமகனாக அனைத்திவங்கை மக்களாலும் போற்றப்படும் நிலைமை தோன்றியுள்ளது. நாவலர் பெருமான் பற்றிய மறு மதிப்பீடுகளே இப் பரிணமத்துக்குக் காரணமாகும்.

சவாமி ஞானப்பிரகாசரும் தற்சமயம் ஒரு சாராரால் மொழிக் கண்டில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். இது கவலை தரும் நிலைமையாகும். “கமிழே உலகத் தாய்மொழி என்று பறை அடித்தோதிய பன்

மொழிப் பண்டிதன்” என்று சுத்தானந்த பாரதியார் கவா மிகள் பற்றிப் பாடியதைத் தேவ வாக்காகக் கொண்டு அதனை அளவுகோலாய்க் கருதி அன்னரின் ஆராய்ச்சிகளைப் பற்றிப் பேசவதும் எழுதுவதும் என்ன எவும் பொருந்தாது. கத்தோ லிக்க சமய வரலாற்றிலிருந்து, கல்வெட்டு ஆராய்ச்சி வரை எத்தனையோ துறைகளில் துணி விடனும் சத்திய வேகத்துடனும் வாழ்நாள் முழுவதும் தேடல் நடத்தியவர் சவாமிகள். இவற்றின் காரணமாய் இருமுனைத் தாக்குதலுக்கு ஆளாகியவர். இவையெல்லாம் எமது கவனத் துக்குரியன். இனிமேலாயினும் ஞானப்பிரகாசர் அவர்களின் உண்மையான பெருமையும் சிறப் பியல்புகளும் எமது நாட்டினும் அதன் வாயிலாக உலக ஆய்வரங்கிலும் மீண்டும் நிலை நாட்டப்படுவதாக.



அட்டைப் படம்

அந்காரிக் தந்மபாலாவும், ஆறுமுக நாவலரும் எப்படி நம் மால் மதிக்கப்படுகின்றனரோ அப்படியே சவாமி ஞானப்பிரகாசரும் நம்மால் மதிக்கப்படுகின்றார்; கெளரவிக்கப்படுகின்றார்.

தமிழக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமது காலகட்டத்திலுள்ள நிர்ப்பந்தங்களையும் மீறி, ஆக்கபூர்வமாக வளர்க்க முன் வந்தவர் சவாமிகள்.

இன் வெறியர்களும் மத ஆசாட பூதிகளும் பிரிவினைச் சக்திகளும் இன்று சவாமிகளின் கருத்துக்களைத் தமக்குத் தமக்குத் தகுந்த மாதிரி மேற்கோள் காட்ட முனைந்து விழா எடுத்து வருகின்றன.

முற்போக்குச் சக்திகள் இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தமது சுயநலச் சீமிமுக்குள் இப்படியான தமிழ்த் தொண்டர்களை அடைத்து வைக்க முயலும் பிற்போக்குக் கும்பளின் படு நாசத்தனமான கருத்துக்களை மக்கள் மத்தியில் வைத்து விமர்சிக்க வேண்டும். அந்தக் காலத்தில் அந்நிய ஆங்கிலேயனுக்குத் துதிபாடித் தொழுதடிமை செய்த திருக்கட்டத்தின் பிரதிநிதி கள் தான் இன்று சவாமிகள் தமிழக்குச் செய்த தொண்டுக்குக் கட்டியம் கூற முன்வருகின்றனர்.

நாம் விழிப்பாக இருக்கின்றோம்; நாடும் விழிப்பாகவுள்ளது.

— ஆசிரியர்

சத்தியங்கள் தரிசிக்கின்றபோது.....!

மு. பஷ்டர்

நேற்றைய கொத்துபா
பிரசங்கங்கள் செவிப்புலனில்
வேட்டுக்களாய் ஒலித்தபோது
உள்மனம் உண்மைகளைத் தேடின!

பாவாத்மாக்களின் நாவுகள்
கிழித்துக் கூறுபோடப்படும்
கொடிய விஷுஜெந்துக்களின்
ஆளுமைக்குள்
மனிதன் தள்ளப்படுவான்
மறுமைநாளின் நரச நெருப்புபற்றி
கதீப் அலறிஞர்!

மனைவியின் உப்பிய வயிறும்
இளம்பிள்ளை வாதத்தால்
சூம்பிப் போன பாலகனும்
விஷுக் காய்ச்சலால் துடிக்கும்
மூத்த மகனும்
கடன் காரரின் சுடுசொற்களும்
கொதிக்கின்ற பசிநெருப்பும்
வேலையில்லாத திண்டாட்டமும்
நிகழ்கால தரிசனங்கள்!

இவற்றைவிட
நரச நெருப்பு எம்மாத்திரம்?
ஏ நரசமே!

உன்னைப் பரிபூரணமாக
அனுபவித்த ஏழைகள் நாங்கள்!
பாவச் சுமைகளின்
மொத்த பங்குதாரர்கள்
அதோ! புதிய பெங்கசகளில்
மெல்ல ஊர்கின்றார்கள்
உன் விருந்து மஜ்லிக்கு
அவர்கள் தான்
நல்ல குறுமாக்கள்!

ஒரு தலைமைக்காக

‘தணியான்’

கு
தே

ச
ம

அ
ழி
கி

ற
து

‘ரீமேக்க ஊட்டே நல்ல சாப்பாடு போட்டாங் களாமே!'

நெயாண்டி செய்வதாக நினைத்துக் கொண்டு தன் மனக் கொதிப்பை அடக்க முடியாமல் இராமசாமி வாய்க்கு வந்ததைச் சொல்லி வைத்தான். அவன் என்னதான் மறைந்தபோதும் அவனையும் மீறிக்கொண்டு அவன் குரல் மேலோங்கி ஒலித்தது. பரிதாபகரமான அப்பாவித்தனந்தான்.

ஆனாலும் அவன் இலக்குத் தவறவில்லை. அங்கு கூட யிருந்த ஆசிரியர்களின் இதயத்தில் அவன் பாய்ச்சிய வார்த்தை மூன் சுருக்கென்று பாய்த்து குத்தியது. அதன் பீரதிபவிப்பை ஆவலோடு அவன் எதிர்பார்த்தான். உமாந்றந்தான். ஒருவரேனும் வாய்திறக்கவில்லை. அவர் கள் செவிக்குன் நுழைந்ததாகவே காணேம்.

எல்லோரும் ஒன்றுசேர்ந்து அலட்சியம் செய்கிறார்களா? மயில்வாகனம் வாத்தியார் கூட இன்று அவனுக்கு ஒத்துதாதது பெரும் ஏமாற்றம்?

ஆசிரியர்கள் மத்தியில் புதிதாக வந்த சினிமாப் படம் அகப்பட்டுக் கொண்டு முச்சவிட முடியாமல் அவன்னைத்தப்படுகின்ற வேணா, ஓய்வு நேரம் முடிந்து எல்லோரும் கலைந்து போவதற்கு முன்னர் எப்படியும் அந்த நக்கலை அடிக்க வேண்டும் என்றுதான் அவன் துடித்தான்.

கொஞ்சமும் பொருத்தமில்லாத குழந்தையில் வளிந்திமுத்துச் சொன்ன பேச்சாக இருந்தபோதிலும், திரும்பவும் அதே பாண்த வைத் தொடுத்தான் சற்று உக்கிரமாக அவன்.

‘வாயைத் திறந்திங்கென்னு சாப்பாட்டின்னெ கனவயெல்லாம் வெளியிலே போயிடுமென்னு உங்கபாட்டே உக்காந்திட்டிருக்கி ரீங்கபோல இருக்கே!’

‘அவன்கர இடம், அநாவசியமாக அவனேடை கொழுவிறது விளக்கரைச்சல்’ என்ற எண்ணம் பலருடைய உள்ளங்களை ஒரே மௌனம்.

மற்றவர்கள் போல குடுக்கரணை இன்றிப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை கமாலுக்கு. பற்றிக்கொண்டு வந்த எரிச்சலை வார்த்தையில் அன்னேற்றி அலட்சியமாகவே அவணப்ப பார்த்துக் கேட்டான்.

‘என்க வாய்யால் கேட்டு நீரும் விருந்துச் சுவையை அறுபலித்து வயிறு நிறப்பப் பாக்கிறோ?’

உண்மைதான். இராமசாமிக்குக் கிடைக்காதது மாத்திரமல்ல அவனை அவமானப்படுத்திய விருந்து அது. அந்தப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லோரையும் அழைத்து விருந்து கொடுத்தவர் ரீமேக்கர். அவனை மாத்திரம் புறக்கணித்து வைத்தவிட்டார்.

அவர் வீட்டில் நடக்கும் விருந்தி ல் கலந்துகொள்ளத்தகுந்த யோக்கியதையுள்ளவன்லை அவன். மலையகத் தோட்டங்களில் நிலவுகின்ற சமுதாய அமைப்பை மாற்றி அமைக்கும் வரை — தொழிலாளர்க்கத்தின் கரங்களில் அதிகாரம் கை மாறும்வரை - ரீமேக்கர் வீட்டுக்குள் விருந்தாளியாக அவன் நுழையமுடியாது. ‘தோட்டத்துக் குளி வேலுக்காமியின் மகன் ஆசிரியராகிவிட்டால் என்ன! ‘லயத்துப் பசங்கள்’ எல்லாம் பெரியவனுகிவிட முடியுமா?’ என்பதுதான் ரீமேக்கர் போன்றேரது மனோபாவம்.

‘ரீமேக்கர்தான் நம்மனை ஒதுக்கிப்புட்டான். அவங்க கூப்பிடமாட்டாங்கதானே... இவங்க கயல்லாம் அவன் ஊட்டுச் சாப்பாட்டுக்கு ஓடிப்போருங்களே, நம்பனை நெணிச்சுப் பாத்தாங்களா? நம்ம இடத்திலே வந்து இருந்துக்கிட்டு இவங்க

ஞக்கும் எம்மாத்திரம் கொழுப்பு?’

அவனுக்கிருக்கின்ற மனக்கொதிப்பை வாய்திறந்து வெளியில் கொட்டிவிட்டான்னான்று இப்போது உள்ள மதிப்பும் பணிபோல கலைந்துவிடும்;

உள்ளத்தில் வஞ்சத்தை ஒடுக்கி வைத்துக்கொண்டு வார்த்தையைச் சொடுக்கினான்; அவன் குறிவைத்த இடத்தில் முறையாக விழுந்ததாகத் தெரியவில்லை. கமாலுக்குப் பொதுக்கொண்டு ரோஷம் எழுபவேண்டிய அவசியம் எதுவுமில்லை என்று அவன் கருதினான்.

‘என்ன... மாஸ்டர் நீங்க கோவிச்சக்கிறீங்க.....?’

‘ஓன் நான் கோவிக்கக் கூடாதோ...! அப்போ வேறையாருக்கோ கோவம் வரவேணு மென்று எதிர்பார்க்கிறூப்போல தெரியுதே!’

‘சாச்... ச... அப்புடி இல்லீங்க... விருந்தோட நல்ல சாப்பாடு சேத்துப் போட்டாங்களாமே ரீமேக்கர் சம்சாரம்’

சொல்லிக் கொண்டு ஓரக்கண்ணால் ஜெயராசாவை நோட்டமிட்டான் இராமசாமி.

இப்போதுதான் மயில்வாகனம் வாத்தியாருக்கும் மற்றும் சிலருக்கும் பிடிபட்டது இராமசாமியின் நக்கல். உள்ஞாரவர்களைப் பிடித்திருந்த ஞாரும் மலையகத்து மழைபோலப் பட்டென்று விலகியது. மூடுபணியில் நனைந்து நீர்த்துளிகள் கொட்டி நிற்கும் தேயிலைத்தளிர்கள்போல வரங்குபோய்க்கிடந்த அவர்கள் முகவிலாசம்குளிந்து விரிந்தது.

பாக்கியநாதன், கமால், பொன்னுத்துரை மூவரும் வெகுண்டு முகம் சிவந்தனர்.

ஜெயராசா மட்டும் உணர்ச்சிகளைக் கடந்த மாதவத்தோன்ஆகிவிட்டானாலே, என்னவோ! அங்கு எதுவும் நடக்காதது போல எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு அவன் சாதாரணமாகவே இருந்து கொண்டிருந்தான்.

இப்படியான சந்திப்புக்களை முடிந்தவரை தவிர்த்து விடுவது தான் ஜெயராசாவின் வழக்கம். தற்செயலாக அவனும் அந்த இடத்தில் இன்று கூடிவிட்டான்.

இராமசாமி அழுத் தங்கொடுத்த ‘நல்ல சாப்பாடு’ தணக்கு விழுந்த குத்தல் என்பதை ஜெயராசா விளங்கிக் கொண்டான்.

மலையகத்து வசதி குறைந்த கிராமப்புறப் பாடசாலை ஆசிரியர்களுக்குப் பொழுது போக்கென்றால் இப்படியேதும் விருந்துகள்தான்.

ஜெயராசா யாழ்ப்பானத்திலிருந்து வந்தபோது மலையகம் அவனுக்குப் புதிய உலகம். இதுவரை யாழ்ப்பானைக் குடாநாட்டுக்கு வெளியே சென்று வாழுந்த அநுபவமில்லாத இளங்கன்றுதான் அவன். மாலை நேரங்களில் அவனேடு படிப்பிக்கும் உடனுசிரியர்கள் ‘வாக்’ போவதாகக் கூறிக் கொண்டு வெளியே புறப்பட்டு விடுவார்கள். உன்மையில் அவர்கள் ‘வாக்’ கோடு சேர்த்து யாராவது ஒரு தோட்டத்து உத்தியோகத்தர் வீட்டுக்குச் சென்று ரீ அருந்தி, பொழுதைக் கழித்து விட்டுத்தான் திரும்புவார்கள். ஆரம்பத்தில் ஜெயராசாவையும் தங்களோடு வருமரறு அவர்கள் அழைப்பதுண்டு:

ஜெயராசாவைப் பொறுத்தவரை இந்த உறவுகள் அவ-

னுக்கு அடியோடுபிடிக்காதவை : மலையகத்துத் தோட்டங்களின் குறுநில மன்னர்களாக என்ன தான் சொன்னாலும் இன்றும் அரசோச்சிக் கொண்டிருப்பவர்கள் துரைமார்தான். அவர்களது மந்திரிப் பிரதானிகளாக அதிகாரம் செலுத்துபவர்கள் ரிமேக்கர், பெரிய கணக்குப் பிள்ளை, கிளாக்மார், கங்காணி மார் இத்தியாதிப் புள்ளிகள். ஆசிரியர்களுக்கு உறவும் அவர்கள்தான்.

ஜெயராசாவும் அவனுடைய நண்பர்களும் தோட்ட உத்தியோகத்தர்கள் என்ற கறுத்தத் துரைமாரின் உறவை நிராகரித்தே வந்தார்கள். வயன்களுக்குள் முடங்கும் பிள்ளைகளிடமும் பெற்றேர் மேலுய்தான் எப்போதும் அவர்கள் கரிசனை இருந்து வந்தது. பாடசாலையைச் சூழ வுள்ள தோட்டங்களில் தொழிலாளர் நலனுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க நடவடிக்கைகளில் அவர்கள் பங்கு கொண்டார்கள். ஞாயிறு தோறும் காலையில் கூடும் சந்தைக்குச் சமுகமளித் துத் தொழிலாளர்களையும் பெற்றேர்களையும் கண்டு பேசினார்கள். இதனால் ஜெயராசாவும் மற்றவர்களும் தொழிலாளர் மத்தியில் நன்கு அறியப்பட்ட வர்களாக விளங்கினார்கள்.

அவர்களின் எஜமானர்களாகத் திமிர்த்தனம் பண்ணும் கறுத்தத் துரைமார்களை வர்க்க எதிரிகளாகவே ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

ஆனால் ஜெயராசாவினாலும் ரிமேக்களின் அழைப்பை இலகுவில் தட்டிக்களிக்க முடியாமல் போய்விட்டது.

‘ரீமேக்கர் அவனித் தேடிக் கொண்டு அவனுடைய அறைக் கேவந்து சேர்ந்தார்.

‘மாஸ்டரும் கட்டாயம் வரவேணும்.....’

‘எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு’

‘அப்பீடி என்னுவேலை.....? அரை மனிதத்தியாலம் போதும். திரும்பிடலாம்’

‘சரி பாப்பம்.....’

‘என்ன மாஸ்டர் காமரா சர்போலச் சொல்லுறிங்க..... கட்டாயம் வரணும். நீங்க ஒருநாக்கூட நுழம் வீட்டுப் பக்கம் வந்ததில்லையே..... எப்படி நேரம் போகுது?’

என்ன எதிரியாக இருந்தாலும் மனிதன் என்பதைக் கொரவிக்கத் தெரியாத வெறிப்பிடித்த சூழப்பக்காரனால் அவன். நிதானமாகச் சிந்தித்துக் கொண்டு சொன்னான்: ‘கட்டாயம் வாறன் சரிதானே.....’

கட்டாயம் வரணும்..... அப்போ சரி... நான் வாறன்’

அந்தப் பகுதியில் விருந்தென்றால் வெறுமனே வயிறு புடைக்க உணவுகளித் தின்று வாய்வெழுகின்ற காரியமலை. ‘போத்தல் திருகுவதுதான்’ முக்கிய அபிட்டமாக விருந்தில் இடம்பெறும். குடிக்கத் தெரியாதவனை நாட்டானாகக் கருதுகின்ற நாகரிக சமூகம் அது.

ஆசிரியர்கள் எல்லோரும் ரீமேக்கர் வீடுபோய்ச் சேர இரவு ஏழுமணி. அந்தப் பகுதி யைப் பொறுத்தவரை ஏழுமணி என்பது உலகமே ஒடுங்கி உறங்குகின்ற நடு இரவு. மாலைப் பொழுது மலை முகட்டுக்குள் ஒளித்துக் கொண்டபின்னர் மக்கள் நடமாட்டமே இருப்ப

தில்லை. எட்டடிக் குச்சக்குள் முடங்கிக் கிடந்து ஏங்குகின்ற தொழிலாளர் லயன் கவி லிருந்து சில சமயங்கள் இளவட்டங்களின் இளமைத் துடிப்புக்களை குழித்து ஏழும் சினிமாப் பாடல்களும் மகத்தான ஒசையும்தான் ஒவிக்கும்.

பல்லாயிரக் கணக்கான மக்கள் இருவில் கிடந்து தவிக்கும்போது, அவர்கள் உழைப்பில் சிலர் பிரகாசமான வாழ்வு நடத்துவதற்கு நல்ல உதாரணம் ரீமேக்கர் வீடு. இருவில் மண்டிக் கிடக்கும் — இந்தத் தேசத்தையே வாழ்விக்கும் — தேயிலைகளுக்கு மத்தி யில் நிமிர்ந்து நிற்கும் சிறிய மலைகளுன்று ஒன்றினமேல்தான் அவர்பங்களை இராட்சத் யானை போலக் கிடக்கிறது.

பங்களாவில் ‘ஸையிற்’ பூக்கள் எரிந்து கொண்டிருந்தன. மயில்வாகனம் வாத்தியார் ஒவ்வொரு படியாக என்னிக் கொண்டு நடந்தார். மொத்தம் இருநூற்றெழும்பது படிகள் என்பது அவருக்கு மனப்பாடம்.

எலும்புக் குருத்துக்களை குத்தி நெகிழ்க்கும் அந்தக் குளிரில் அரை குறை மனத்தோடு ஜெயராசாவும் மாத்துறை கமாலும், மட்டக்களப்பு பாக்கிய நாதனும், அளவெட்டிப் பொன்னுத்துரையும் கைகோத்த வண்ணம் நடந்து கொண்டிருந்தனர்,

ரீமேக்கர் எதிர்பார்த்தது போவத வெறுமல் எல்லோருமே அங்கு சென்றிருந்தார்கள். அன்று தீபாவளித் தினம். பகல் விருந்தைத் தோட்ட உத்தியோகத்தர்களோடு வைத்துக்கொண்டார். ஆசிரியர்கள் பன்னிரண்டு போருக்கு விருந்துக்கான ஏற்பாடு இரவு.

ஆசிரியர்கள் ரீமேக்கர் வீடு போய்ச் சேர்ந்தபோது விருந்து ஆரம்பமாகி விட்டது. ஆனால் கமாலும் ஜெயராசாவும் தான் விருந்தில் கலந்து கொள்ள ஒரு ரீயோடு இரண்டு மணிநோரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

சாப்பாட்டு மேசையில் கமால் ஜெயராசா இருவரும் ஒரு ஓரமாக எதிர் எதிரே அமர்ந்து கொண்டார்கள். ஜெயராசாவுக்குப் பக்கத்தில் இடது கைப்புறமாக மயில்வா கனம் வாத்தியார் அமர்ந்து இருந்தார்.

சாப்பாட்டு மேசையில் ஒரே கலகலப்பு. சிரிப்புகள் — வீரப் பிரதாபங்கள் — சிந்தனைத் தெறிப்புகள் — அணப்புகள் — ஆதரவுகள் — நவரச கதாபாத் திரங்களுமே அங்கு இயங்கிக் கொண்டிருந்தன.

ஜெயராசாவும் கமாலும் அவர்களோடு இசைந்து போக முடியாமல் மௌனமாக உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள்.

உணவு பரிமாறிக் கொண்டு நின்ற ரீமேக்கர் மனைவி அவர்களது மௌனத்தைக் கலைத்துக் கொண்டு பேச்சுத்துணையாக உரையாட ஆரம்பித்தாள். புதி தாக அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ஜெயராசாவுக்குத் தங்கள் பெருமையை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும் என்று பெண்களுக்கே இயல்பான குணம் அவனுக்குத் தலைதூக்கி நின்றது: சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் தங்களைப்பற்றி சிலாகித்துக் கூறிக் கொள்வது அவர்களிடமுள்ள ஒரு தாழ்வுச் சிக்கல்.

அந்தத் தோட்டத்தில் உத்தியோகம் வகிப்பவர்களில் பலர் வடக்கே இருந்து வந்தவர்கள்;

அவர்களில் பெரும்பாலானவர் களிடமுள்ள உயர்வு தாழ்வு பார்க்கின்ற குண விசேஷம் அந்த மன்னில் பிறந்த தோழம்.

தேயிலைத் தோட்டங்களில் வகிக்கும் பதவிகளில் உயர்ந்த உத்தியோகங்களில் ஒன்று ரீமேக்கர். அதனால் அவருக்கு எல்லாரும் மதிப்பளித்து நடக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம். ஆனால் ஹெட்கிளாக்கர் குடும்பம் அதற்கு எதிர்மாறுன்று. ரீமேக்கர் அவர்களுடைய போக்கைப் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. அவருடைய சபாவும் அப்படி. ஆனால் ரீமேக்களின் மனைவியால் இந்த அலட்சியத்தைச் சுகித்துக் கொள்ள முடிவதில்லை.

ஹெட்கிளாக்கர் மனை விளை குறைந்தவளா? யாற்ப பாணத்துச் செம்பாட்டுப் புளுதியில் ஊறித் தடிச்சவளாக்கே! அவள் மதிக்கின்ற அளவுக்கு ரீமேக்கர் குடும்பத்தின் குடிகு வும் அவ்வளவு உயர்ந்ததல்ல என்பது அவள் கணிப்பு.

ரீமேக்களின் பூர்வீகம் மட்டக்களப்பு. அவர் தந்தை இந்தக் தோட்டத்தில் உத்தியோகம் பார்க்க வந்தவர். ரீமேக்கர் பிறந்தது. வளர்ந்தது எல்லாம் இந்தத் தோட்டத்தில் தான்.

அவர் மனைவி இந்தத் தோட்டத்துப் பெரிய கணக்குப் பிள்ளையின் மகளாகப் பிறந்த வள். பெரிய கணக்குப்பிள்ளையின் தந்தை வீரமுத்துக் கங்காணி இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைச் சாய்த்துக் கொண்டு வந்து சேர்ந்த ஒருவர்.

இந்தக் குடும்பத்தை யாழ்ப் பாணத்துச் சண்டி எடுத்த

கோத்திரத்தில் திரு அவதாரம் செய்த ஹெட்டிளாக்கர் மனைவி மதிக்கத் தயாராகவில்லை.

‘ரீமேக்கர் மனைவியும் சந் தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் அவளைத் தாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தாள்.

‘மாஸ்டர் பெரியகிடாக்கர் ஜட்டுப்பக்கம் போவிங்களா?’ ஜெயராசாவைப் பார் ததுக் கேட்டான் ரீமேக்கர் மனைவி.

‘பலதடவை கூப்பிட்டாங்க ஒருநாள் மட்டும் போனேன்.’

‘நீங்க அவங்க ஜட்டுக் குப் போறதிலீங்க நீங்களும் அங்கிட்டு ஒரு ரீகூடக் குடிக்கிறது நல்லதில்லீங்க....’

அவன் பேச்சைக் கேட்டு ஜெயராசாவும் கமாலும் ஆச்சரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உள்ளத் தில் எழுத்த வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஜெயராசா அவளிடம் கேட்டான்:

‘ஏன்... உங்களுக்குள்ளொதும் கோவதாபமோ?’

‘இல்லீங்க மாஸ்டர்..... அப்படி விரோதமொன்னுமில்லீங்க’

‘அப்ப ஏன் போறதில்லை?’

‘நீங்களும் யாழ்ப்பாணந்தானேங்க..... அவகளைப் பத்தி சொன்று.....’

சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்காமல் சற்றுத் தயக்கத்தோடு அரைகுறையாக இழுத்தாள் அவன்.

‘இல்லை..... இல்லை நீங்க சொல்லுங்கோ... அப்படி ஒன்றும் தவருக நினைக்க மாட்டென்றான்’ என்ற கூறி அவளை உற்சாகப் படுத்தித் தாண்டினான் ஜெயராசா.

‘அவக ஓட்டு குசினிக் குள்ளே தொட்டப் பள்ளங்க எல்லாம் போருங்க... அங்கிட்டுப் போயி நாம் எப்படி ரீசாப்பிடலாமுங்க? நீங்க சொல் அங்க..... நீங்க சாப்பிடுவீங்களா?’

ஜெயராசா தலையைத் தாக்கி அவளை ஒருதடவை உற்று நோக்கிக் கொண்டு மௌனமாகச் சாப்பிட ஆரம்பித்தான்.

கமாலும் அலட்சியமாக அவளை நோக்கி ஒரு பார்வையை வீசிவிட்டு கோப்பைக்கு நேராகத் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

மயில்வாகனம் வாத்தியார் மட்டும் மெல்லச் சிரித்துக் கொண்டது அவர்கள் செவிக்குள் நெருப்பாகச் சுட்டது.

இராமசாமியின் பேச்சக்கு இதம் சேர்க்கும் ‘நல்ல சாப்பாடு’ நக்கல் இதுதான். ஜெயராசாவுக்கு இந்தச் சாப்பாடு கிண்டத்தில் மற்றவர்கள்தான் ஒருவேளை மகிழலாம். ஆனால் இராமசாமி.....?

2

கல்லூரி வாழ்க்கையைக் கடந்து சிலகாலம் வேலையற்ற வருக வாழ்ந்து தாாதாப் பத்திரமற்ற ஆசிரியங்கத் தெரிவு செய்யப்பெற்று முதன் முதல் பாடசாலைக்கு வந்த இராமசாமிக்கு வழிகாட்டியாக விளங்கி யவன் ஜெயராசா. அவன் ஒரு வனை மாத்திரம் இராமசாமி முன்பே அறிந்து வைத்திருந்தான். ஆசிரியத் தொழிலுக்கு தன் குரு என்ற விசுவாசத் துடன் நடப்பதுபோல ஜெயராசாவிடம் மிகச் சிறிய விஷயங்

களையும் கற்றுக் கொண்டான் இராமசாமி.

அந்தப் பாடசாலை ஒரு சிங்கள மகாவித்தியாலயம். அந்தப் பகுதியின் பெரும்பாலான பாடசாலைகளைப் போல காலை வேலையில் சிங்களப் பிள்ளைகளுக்கும் பிறபகல் தமிழ்ப் பாடசாலையும் ஒரே கட்டடத்தில் நடைபெறும். இரண்டு பாடசாலைகளும் ஒரே சிங்கள அதிபரின் கீழ்த்தான் இயங்கிய போதும், பொறுப்பாசிரியராகத் தமிழ்ப் பாடசாலைக்கு முத்த ஆசிரியர் ஒருவர் இருந்தார்.

தமிழ் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வந்து சேரும்போது சிங்கள ஆசிரியர்கள் வகுப்புக்கள் முடிந்து போய்க்கொண்டிருப்பார்கள். இதனால் இருபகுதியினருக்குமிடையில் பெரும்பாலும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதில்லை. அனால் ஜெயராசாவும் அவனைச் சார்ந்த நண்பர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள். சிங்களப் பாடசாலையில் வேலை செய்த அக்குறனை ஸிமலசிறியும் கலவாணை புண்ணியசேனங்கும் இவர்களுக்கு நெருங்கமான நன்பர்கள். இவர்களைப்போல மற்றத் தமிழ் ஆசிரியர்களாலும் சிங்களப் பகுதியில் பண்புரிபவர்களாலும் மனம் விட்டுப் பழ முடியவில்லை. இவர்களைப் போல மற்றவர்களும் இனைந்து போக முடியாமைக்கு அவர்களின் சமூகப் பார்வைதான் காரணமானால் வேறொன்றில்லை.

பொதுவாக வடக்கிலிருந்து வருபவர்கள் என்றால் உள்ளொன அதிருப்தி அந்தப்பகுதி யில் முனைத்து வேர் ஊன்றி விட்டது. இன்றைய அரசியல் போக்கு மாத்திரமானால் இந்த

வெறுப்புக்கு நியாயமான வேறு சில காரணங்களும் இருக்கத் தான் செய்கின்றன:

மயில்வாகனம் வாத்தியார் போன்றேர்களின் உள்ளங்களில் இருந்து இன்றும் வெளிவருகின்ற கருத்துக்கள் போதும் இதற்கு நியாயமான சான்றுகளாக.

‘இப்ப இரண்டெழுத்துப் படிச்சிட்டினம். எங்களை மதிக்கிளமில்லை. இதுகும் ஆர் படிப் பிச்சுது நாங்கள்தானே!’

‘ஓமுங்கான கல்வியைக் குடுக்காமல் விட்டதுதான் எங்கடை ஆக்கள் செய்த பெரிய பிழையெண்டால் சொல்லப்படாது. இப்பவே இப்பிடியெண்டால் நல்லாப் படிப்பிச்சிருந்தால் எங்களை ஒருசத்துக்கும் மதியார்கள்’

‘எங்கடை படிப்பித்தல் சரியில்லையெண்டால் தங்கடை ஆக்களைப் போட்டுப் படிப்பிச்சிருக்கலாந்தானே!’

‘இவை மட்டுமா! மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு யாழிப் பாணத்துத் தனிப்பெருந் தலைவர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள.... அவர்களை எப்படி மதிப்பார்கள்? அது போகட்டும் இண்டைக்கு என்ன நடக்கிறது?’

மயில்வாகனம் வாத்தியாரைப் பார்த்து பொன்னுத்துரை ஒருதினம் இப்படிக் கேட்டான்.

‘என்ன தமிழ் அப்பிடிபுதினமாக நடக்குது?’

‘தனிநாடு - தமிழ் ஈழம்’

‘ஓமோம் நாங்கள் தனிநாடுகேக்கிறந்தான். எத் தி ஈகாலத்துக்கு நாங்கள் அடிமைகளாக இருக்கிறது? குட்டக்குட்டக் குனி ஞ சது இனிப் போதும், நாங்கள் ஆண்ட பழம்

பறை..... மீண்டும் ஒருமுறை ஆண்டிட நினைப்பதில் என்ன குறை?"

உணர்ச்சி வசப்பட்டு உதடு கள் துடிதுடிக்கக் கண் சிவந்து கூறினார் மயில்வராகன் வாத்தி யார்.

'வாத்தியார் நீங்கள் ஆத் திரப்படுவதிலே நியாயமில்லை. நீங்கள் வடக்கில் இருந்து கொண்டு கிழக்கையும் இழுத் துப் பிடிச்சுத் தனிநாடு கோரலாம், தமிழ் ஸழம் எண்டு பறையடிக்கலாம். ஆனால் மற்றக் குறைபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இந்த மலை நாட்டுத் தமிழ் மக்களை ஒருக்கால் நினைச்சுப் பாருங்கோ.....! உங்கடை தமிழ் ஸழத்திலே இவர்களுக்கு இடமுண்டா? இப்போதும் இந்தத் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்காமல் கடந்த காலத்தில் செய்துபோனே ஒதுக்கிவிட்டுத் தானே தனி நாடு கோஷம் ஏழுப்புகிறியள்? ஆகவே இவர்கள் உங்களை வெறுப்பதிலே நியாயமில்லையென்டு சொல்ல முடியுமா? இவ்வாதம் பேசி இனிமேலும் வாழ்வு நடத்தே வாது வாத்தியார்'

'தமிழ் உமக்கிது விளை காது..... தமிழன் எண்ட பற்று இருக்கவேண்டும்'

'அப்ப மலைநாட்டில் இருக்கிறவை ஆர்?'.

'அதுக்கென்ன செய்யிறது? அவையும் வீரும்பினால் வடக்கிலேயும் கிழக்கிலேயும் வந்து குடியேறட்டன்.'

'விரும்பினால்... அப்பிடித் தானே! வெகு சுலபமாகச் சொல்லிப் போட்டியன்'

'தமிழி நீர் கணக்கக் கதைக் கிறீர், எங்களுக்கு நீர் சொல்

ஏற வழி என்ன, சொல்லும் பாப்பம்!'

'ஐக்கிய இலங்கையிலே தொழிலாளி வரிக்க சர்வாதி கார ஆட்சியை உருவாக்க வேணும்'

'அப்பிடியெண்டால் இன ஒற்றுமை வந்திடுமெண்டு நினைக்கிறே! அது இனிமேல் நடக்காது'

'ஏன் நடக்காது...? இப்ப உங்களைப் பாருங்கோ; நீங்கள் இஞ்சை இருந்தும் மற்றவர்களோடு இணங்கிப் போக முடியாமல் ஒதுங்கி ஒதுங்கிப் போறியள். இதுக்கென்ன காரணம் உங்களின்றை கருத்தும் போக்குந்தான். ஜெயராசா மாஸ்டரைப் பாருங்கோ.....! சிங்கன் வர், மூஸ்லிங்கன், மலைநாட்டுத் தமிழர்கள் எல்லோரோடையுந்தானே பழகிறூர். அவர்களும் கைகோத்துத் திரிவிறூர்களே! இது ஏன் எண்டு நினைச்சுப் பாத்தியளா? இது என்ன கொள்கை எண்டு சிந்தித்தீர்களா?'

'ஓ..... அவன்றை கடத் தகதையாதை தமிழி. அவனும் யாழ்ப்பாணத்தானே! அவனும் தன்றை குணத்தைக்காட்டுரூன்காக்கை வன்னியன். நீர் அவனேடை திரியிறதும் எனக்குப் பிடிக்கப்பில்லை. ஏதோ எங்கடைபெடியன் எண்டபடியால் ஒழிக்காமல் சொல்லுறன்'

மயில்வாகனம் வாத்தியாரின் உள்ளத்தில் இயல்பாகவே ஜெயராசாமேல் இருந்து வந்த வெறுப்பு அவனுக்கு அந்தப் பகுதி மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கால் மேறும் வளர்ந்தது. எந்த வழியிலேனும் அவனை மட்டந்தட்டி, மக்கள் மத்தியில் செல்லாக்காச ஆக்கிவிடத்

துடித்தார். யாழ்ப்பாண என்றால் இதனைச் சாதிப்பது அவருக்குப் பெரிய காரியமல்ல. இருக்கவே இருக்கிறது சாதி என்ற துரும்பு. அந்தக் கடைசிக் கீட்டை எடுத்து நிச்சயம் அவனைக் கீழே போட்டுவிடலாம். இங்கே அது எடுப்பாது. அவன் செல்வாக்கை நிராகரிக்க ஒரே வழி, இராமசாமியை ஆயுதமாகப் பாவிப்பதுதான் என்ற தீர்மானத்துக்கு வந்தார் மயில் வாகனம் வாத்தியார்;

3

ஆசிரியத் தொழிலின் சகல அமசங்களையும் இப்போது அநுபவ ரீதியாக அறிந்து வைத்துக் கொண்டிருப்பவன் இராமசாமி; அவனுக்கு வழிகாட்டிகள் யாரும் இனிமேல் தேவைப்பட மாட்டார்கள். அவனே வழி காட்டியாக இருக்கக்கூடியவருகினிட்டான்;

அந்தப் பாடசாலையில் உள்ள ஆசிரியர்களுள் அவன் ஒருவன் மாத்திரந்தான் மலைய கத்தில் பிறந்தவன். பெரும்பாலானவர் வடக்கிலிருந்து வந்தவர்கள், அவர்கள் மேல் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் வீரக்தியின் தாக்கம் இராமசாமியின் உள்ளத்திலும் இடம் பெற்று வில்லை. ஜெயராசாவுக்கும் அவனுக்குமிடையில் இருந்துவந்த நெருங்கிய உறவுதான் அவன் உள்ளத்தில் மறைந்து கிடந்த வேற்றுமை உணர்வுகள் தலைதாக்காமல் தடுத்து வைத்துக் கொண்டிருந்தன.

காலப்போக்கில் ஜெயராசாதான் அவனுடைய முதல் எதிரியாக இராமசாமிக்குத் தொன்றினான்.

*இது நம்ம இடம். இங்கிடப் படிச்சிக்கிட்டு இருக்கிற

பிள்ளைங்க எல்லாம் நம்மபசுங்க. இந்த ஸ்கலே எது நடந்திச் சென்றாலும் நம்மனுக்குத்தான் மொதல் இடம் கொடுக்கோ னும். என்ன ஜெயராசா இங்கிட்டு வந்து பெரிய ஆளுமாதிரி இருந்துக்கிடுறது. பசங்களுக்குத் தலைவர்களா? நம்மனை ஒதுக்கிறுப்போலே இருக்கே.....! என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.

அந்தப் பாடசாலையில் இடம்பெறும் எல்லாக் காரியங்களிலும் மிகுந்த அக்கறையோடு ஈடுபடுவது ஜெயராசாவின் இயங்பு. எந்தப் பொறுப்பையும் கணக்கிதமாக அணவரும் பாராட்டத் தருந்த வண்ணம் செய்து முடிக்கும் ஆற்றலும் அவனுக்குள் சிறப்பு. இதனால் அந்த மகாஸித்தியாலை அதிபருக்கும், தமிழ்ப் பகுதியின் பொறுப்பாசிரியருக்கும் நம்பிக்கைக்கருரியவனுக்கு இருந்தான் அவன்.

மாணவர்களின் கல்வியில் அக்கறையும் சிறந்த ஆற்றலும் படைத்த ஆசிரியன் ஒருவன் அவர்கள் மத்தியில் மதிப்பும் செல்வாக்குமுள்ளவனுக்கு விளங்குவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது! எதற்கெடுத்தாலும் மாணவர்கள் ஜெயராசாவை நாடித்திட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு ஆசிரியர்கள் இருப்பதாக அவர்கள் கணக்குத் தெள்படுவதே இல்லை!

இராமசாமியால் இந்த அவமானத்தைச் சுகித்துக்கொள்ள இயலவில்லை. அவன் தலைமைதாங்கவேண்டிய ஸ்தாபனம் இந்தொரு பிரதேசத்திலிருந்து வந்தவனுக்கா போய்ச் சேரவேண்டும்!

மயில்வாகனம் வாத்தியார் உள்ளத்தில் பற்றி எரிந்து

கொண்டிருக்கும் சாதி அன்வோடு இராமசாமியை வந்து அனைத்துக் கொண்டார்டு

“தமிழ் இது உங்கடை இடம் பாருங்கோ. இந்தப் பிள்ளையன் உங்கடை பிள்ளையன். இதுகளின்றை படிப்பிலே எங்களைவிட உங்களுக்குத்தான் அக்கறை கூட இருக்குமென்டு எங்களுக்கு நல்லாத் தெரியும். இஞ்சத்தையில் வீழுயங்களிலே நீங்கள் தான் எதுக்குந் தலைமை தாங்க வேணும். ஆனால் எல்லாம் ஜெயராசாவின்றை முக்கியத்து வேதானே நடக்குது. இதுகளை உணர்ந்துதான் நங்கள் கொஞ்சம் பின்னுக்கு நிக்கிறம். ஆனால் நீங்கள் ஒராள் இருக்கிறதாக அவன் ஜெயராசாவின்றை கண்ணுக்குப் படுகுதில்லை கண்டியளோ!”

இராமசாமி தனக்குள்ள உறவு முறையை ஆதாரமாக வைத்து மாணவர் சிலரைக் கைக்குட்போட்டுக் கொண்டு இரகசியமாக பிரசாரத்தில் இறங்கினான். அவன் விரித்த துவேஷ வலையில் இளம் உள்ளங்கள் சில விழுத்தான் செய்தனர் அதுவரை மிக அமைதியாக நடந்து கொண்டிருந்த பாடசாலையில் குழப்பங்களும் கொந்தளிப்புகளும் தலைகாட்ட ஆர்மித்தன. ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் மதிக்காத சம்பவங்களும் இடம்பெறத் தொடங்கின. ஜெயராசாவைசில மாணவர்கள் வண்மையாக எதிர்க்கவும் அவமதிக்கவும் தூண்டி விடப்பட்டிருந்தார்கள்.

ஜெயராசா காப்பாளராக இருக்கும் சிரேஷ்ட மாணவர்களை, இலக்கிய மன்றத்தில் மாணவன் ஒரு வன் பாடிய பாடல் ஒன்று அவன் இதயத்தைக் குத்திக் கொடுமைப் படுத்த வதாக இருந்தது.

‘எடுத்ததற் கெல்லாம் பெரியவராம் மேடைப் பேச்சில் வல்லவராம்’

என்று வருகின்ற வரிகள் நேரடியாக இதயத்தில் விழுவேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட அடிகள் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்: அங்கைய கூட்டத்தில் என்றுமில்லாத வாறு இராமசாமியும் பார்வையாளனுக்க கலந்து கொண்டதன் நோக்கமும் அவனுக்குப் புரிந்தது: அந்தப் பாடலை உருவாக்கிக் கொடுத்தவன் இராமசாமிதான் என்பதையும் ஊகித்துக் கொண்டான் ஜெயராசா

துவேஷத்தை வளர்த்துத் தலைவர்களாக விரும்புகின்ற வர்கள் ஒரு சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருந்து இந்தத் தேசத்தின் மிக உயர்ந்த மட்டம் வரை இருக்கத்தான் செய்கிறார்கள்:

தான் வளர்ந்து ஒரு சமுதாயத்தின் தலைமையைக் கைப்பற்ற முடியாதவன் - தலைமைக்காகப் பறப்புகின்ற இனத்துவேஷம் இந்தத் தேசத்தையே அழிக்கிறது என்பதை உணராத அறியாமையை என்னிட ஜெயராசா உள்ளுரச் சிரித்தான்.

ஒரு ஆசிரியனைப் பற்றி மிகேசரியாக அவனுடைய பலத்தைப் பலவீனத்தை எல்லாம் அறிந்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் மாணவர்மாத்திரந்தான். அவர்கள் மூலம் பெற்றார் தன்ஜே இனங்கள்டு கணித்திருப்பார்கள் என்பதில் ஜெயராசாவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை அவனைப் பொறுத்தவரையில் இராமசாமியின் நடத்தை ஒரு பொருட்டல்ல:

ஆனால் வகுப்பில் நடந்த சம்பவம் ஒன்றால் அவன் தன் பொறுமையை இழந்து விட்டான். மாணவன் ஒருவன் தன் னுடைய ஆசிரியனுக்கு அடிக்க எழுந்தால்.....?

மாணவர் மன்றத்தில் அன்று பாடஸீப் பாடிய அதே மாணவன் தான் ஜெயராசாவை நோக்கி அடிக்க எழுந்தவன். அந்த மாணவன் தான் பிறந்த மண்ணை பற்றறுதியோடு மிகவும் நேசிக்கின்றவன் என்பது ஜெயராசாவுக்கு முன்பே தெரியும். அவனிடத்திலுள்ள பற்றுத்தலை வெறியாக மாற்றி இருந்தான் இராமசாமி.

மாணவர் மத்தியில் தன்கை கெளரவத்தை இழக்க விரும்பாத ஜெயராசா அன்று தன் பொறுமையை இழந்து விட்டான்.

4

மறுநாள் பாடசாலைக்கு வரும்போது முதன் நாள் அங்கு நடந்த சம்பவத்தின் பிரதிப விப்புக்கு முகம் கொடுக்கத் தயாராகவே ஜெயராசா அங்கு வந்து சேர்ந்தான்.

வழக்கமாக மாறுக மிகுந்த குதுகலத்துடன் அன்று எல்லோருக்கும் முன்னதாக இராமசாமி பாடசாலைக்கு வந்துவிட்டான்.

காலை நேர வகுப்பு முடிந்த பின்னரும் விமலசிறியும் புண்ணியசேனாவும் பாடசாலையை விட்டபே புறப்படாமல் அதிபரின் அறைக்கு முன்னால் இருவரும் பேசிக்கொண்டு நின்றார்கள்.

அதிபரும் அலுவலகத்தை முடிக்கொண்டு போய்விடவில்லை உள்ளே இருந்து கொண்டிருந்தார்.

அந்த மகாவித்தியாலயத்தில் உள்ளது மொத்தம் மூன்று பெரிய கட்டடங்கள்தான். இரண்டு கட்டடங்களும் அதிபரின் அறையும் தனி ததனி இரண்டு மலைக் குன்றுகளிலும், அவற்றின் அடியில் பள்ளத்தில் ஒரு கட்டடமும் கிருக்கிறது. அந்த ஒரு கட்டடமே தமிழ்ப் பாடசாலை நடைபெறப் போது மாணது. அந்தக் கட்டடத்திலிருந்து பார்த்தால் மலையிலிருந்து பாடசாலையை நோக்கி வருகின்றவர்கள் எல்லோரையும் தெளிவாகத் தெரியும்.

பாடசாலை ஆரம்பிக்கின்ற மனி அடித்து சுமார் பதினைத்து நிமிஷம் கழிந்திருக்கும்.

அந்த மாணவனும் அவனுடைய தகப்பனும் அன்னனும் பெற்றார் ஆசிரிய சங்கச் செயலாளர் நாதனும் வந்துகொண்டிருந்தார்கள்.

பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே அடிக்கடி மலையிலிருந்து கீழே இறங்கிவரும் ஒற்றையடிப் பாதையைக் கவனித்துக் கொண்டிருந்த இராமசாமியின் முகம் அவர்களைக் கண்டதும் திடீரென்று மகிழ்ச்சியில் மலர்ந்தது.

மயில்வாகனம் வாத்தியாரும் அவனும் விழிகளால் ஒரு தடவை பேசிக் கொண்டார்கள்.

அந்த மாணவனும் மற்ற வர்களும் பாடசாலைக் கட்டடத்தை வந்தடைய, பொறுப்பாசிரியர் தமது மேசையிலிருந்து எழுந்து வெளியேவந்தார்.

மாணவனின் தந்தை தலையில் கட்டடயிலிருந்த முன்டாக்கக் கட்டை அலிழ்த்து, கைத்தூக்கி நெற்றியில் தொட்டு ‘சலாமுங்க’ என்று அவருக்கு வணக்கம் செலுத்தினார்,

பொறுப்பாசிரியரும் பதி
லுக் 'வணக்கம்... வணக்கம்'
என்று கறி வரவேற்றார்.

இதற்கிடையில் விமலசிறி
யும் புண்ணியசேநாவும் மலையி
விருந்து கீழே இறங்கி வந்தார்
கள்.

அவர்களைத் தொடர்ந்து
அதிபரும் வந்து சேர்ந்தார்.

இவர்களைக் கண்டபோது
இராமசாமிக்கும் மயில்வாகனம்
வாத்தியாருக்கும் முகம் கண்டிக்
கறுத்துவிட்டது.

மாணவர்கள் மத்தியில்
நடக்கப்போகின்ற சம்பவத்
தைக் காணுகின்ற வேடிக்கை
யில் பாடங்களில் கவனம்
செல்ல மறுத்தது.

'என்ன இப்பிடி எல்லாரும்
வந்திருக்கிறியள்.....?'

பொறுப்பாசிரியர் மாணவ
னின் தந்தையைப் பார்த்துக்
கேட்டார்.

'அப்பிடி ஒண்ணுமில்லீங்க்'
மகனைக் காட்டி 'இவன் ஏதோ
வந்து சொன்னங்க அதுதாங்க
கேட்டுப்புட்டுப் போகலா
மென்னு.....'

'என்ன சொன்னான் உம்
மவன்?' அதிபர் தந்தையைப்
பார்த்துக் கேட்டார்.

நாதன் இடையில் குறுக்
கிட்டு அதிபரை நோக்கிச்
சொன்னார்:

'சார், மாஸ்டர்மார் எல்
லாரையும் இங்கிட்டுக் கூப்பி
ஞ்கோ சார். அப்போதுதான்
இங்கிட்டு என்ன நடக்குதென்னு
நீங்களும் அறியலாம்; நாமளும்
அறிஞ்சிகிடலாம்.'

'சரி கூப்பிடுஞ்கோ மாஸ்டர்'
என்ற கீட்டன அதிபரிட

மிருந்து பொறுப்பாசிரியரை
நோக்கிப் பிறந்தது.

ஆசிரியர்கள் வகுப்புகளில்
இருந்து ஒவ்வொராக
வெளியே வந்துகொண்டிருந்
தார் கள். ஜெயராசாவைத்
தொடர்ந்து பாக்கியநாததனும்
கமாலும் பொன்னுத்துரை
ஆகியோர்கள் வந்து சேர்ந்தார்
கள். குள்ளனு இராமசாமி
யும் மயில்வாகனம் வாத்தியா
ரும் ஒருவர்பின் ஒருவராக வர,
என்றைக்கும் மயில்வாகனம்
வாத்தியாருக்குப் பின்னால் நிற்
பவர்கள் பின்தொடர்ந்தார்
கள்.

நாதன் ஜெயராசாவைக்
கண்டதும், 'ஹலோ..... ஜெய
ராஜ்' என்று வரவேற்றார்;
அந்த மாணவனின் தமையன்
'வாருங்கசார்.....' என்று வர
வேற்க, தந்தை 'சலாமுங்க...'
என்று வணக்கம் தெரிவித்தார்.

அவர்களது உபசாரங்கள்
இராமசாமிக்கும் மயில்வாகனம்
வாத்தியாருக்கும் கொஞ்சமும்
பிடிக்கல்லை;

ஆசிரியர்கள் எல்லோரும்
வந்து சேர்ந்ததும் நாதன்தான்
பேசினார்.

'ஜெயராசா மாஸ்டர்
இவங்க பையனுக்கு அடிச்சுப்
பிட்டார் என்றதுக்காக நாம
இங்கிட்டு வரயில்லை. ஒரு கால
மும் நடக்காதது..... நடக்கக்
கூடாதது இங்கிட்டு நடக்கிறுப்
போல தெரியிதுங்க... அதுதான்
வந்திருக்கிறமுங்க.....'

'சரி சொல்லுங்க..... நம்ம
ஞக்கும் அது கொஞ்சம் கொஞ்
சம் தெரியும்' என்று அதிபர்
நிலைமையை ஊகித்துக் கொண்டு
சொன்னார்;

'நம்ம பையனுக்கு மாஸ்ட
ர் அடிச்சுப்பிட்டார் என்று

அவன் எங்கிட்ட வந்து சொல் வயில்லீங்க..... நேத்து அந்தி யிலே இராமசாமி மாஸ்டர் தான் நம்ம ஒட்டுக்கு வந்து சொன்னாரு. மாஸ்டர் நம்ம பையனைத் தெடுக்கிட்டு நம்ம ஒட்டுப் பக்கம் வாறவர்தா னுங்க..... ஆன இப்பதான் எவ்வாம் புரியுது. மிச்சஞ் சரி யில்லாத வேலையுங்க'

அதிபர் வெறுப்போடு ஒரு தடவை இராமசாமியை உற்று நோக்கினார். இராமசாமி தலை கவித்து கொண்டான்.

'வந்து உங்கிட்ட என்ன சொன்னாரு.....'

விழவீர மாஸ்வாணின் தந்தையைத் தூண்டிவிட்டான்.

'அவங்க யாழ்ப்பாணம், அது..... இது என்னு சொல்லி கொழப்புறை..... அவரு என்ன வாவது சொல்லட்டும். நமக் கெள்ள கேக்கவா போரம்? ஆன படிக்கிற சின்னப் பசங்க ஶோயில்லவா கெடுத்துப் பிடிருங்க.....'

'மிஸ்டர் இராமசாமி பொறுது ஒவ்வொன்றே வந்து சந்தியும்' அதிபரின் கட்டளையைக் கேட்டதும், இராமசாமி உள்ளாம் அதிர்த்தான். மயில் வாகனம் வாத்தியாருக்கு கால், கைகள் மெல்ல உதற்ற எடுக்க ஆரம்பித்துவிட்டன.

'என்ன மிஸ்டர் இராமசாமி. உங்களுக்கு இது மிச்சம் சரியா? நாமெல்லாம் சண்டை போட்டுக்கொண்டு சாகிறதா இந்த நாட்டிலே... நம்மாருக்கில் லேயல்ல சண்டை போடுறது. நம்மாருக்குச் சண்டை போடுற துக்கு முதலாளிங்க இருக்கிறான்க அவங்களோடைதான் நாம் எல்லாருமாச் சேர்ந்து சண்டை

தொடர்பு கொள்ள

மல்லிகை ஆசிரியரைக் கொழும்பில் சந்திக்க விரும்புப் பர்கள் ஓவ்வொரு மாதத்தி மூடைய கடைசி வாரத்திலும் 137, மலிபன் வீதி, 182, முதலாம் குறுக்குத் தெரு, 24, மூரீக்கிரேசன் வீதி ஆகிய முகவரி களில் சந்திக்கலாம்.

தொலைபேசி: 20712

போடனும் சி நீங்க இந்த நாடு அழிக்கிறது.

விலாசிறி மனம் பொறுக்க முடியாமல் இராமசாமியைப் பார்த்து அருவெறுப்போடு கூறினான்.

'மிஸ்டர் ஜெயராஜ் இவன் உங்களுக்கென்ன செய்தான்? நீங்க ஏன் அடிச்சீங்க என்னு சொல்லுவீங்களா? வந்த நாம் அதையும் அறிஞ்சிகிட்டுப் போவோம்' ஜெயராசாவைப் பார்த்து மிக நெருக்கமான அங்கோடு கேட்டுக் கொண்டார் நாதன்.

'எனக்கு அடிக்கக் கை ஒங்கிப்போட்டான்..... மிஸ்டர் நாதன்' என்று ஜெயராசா சொல்லி வாய் மூடமுன்னர் 'பளார்' என்று ஒரு அறை அந்த மாணவன் கண்ணத்தில் வீழிந்தது. திரும்பவும் ஒங்கிய அவன் தமையனின் கரத்தை ஜெயராசா எட்டிப் பிடித்துக் கொண்டான்.

இராமசாமி தன்னை அறியாமலே தனது வலது கண்ணத் தைத் தடவிய வண்ணம் தலை குளிந்தான். *

விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டும் தாவரங்கள்

இரு காட்டுவெளி. அதில் வயலெட் பூக்கள் ஏராளமாகப் பூத்துக் குறுங்குவின்றது. இதனை ஒரு சாதாரண மனிதன் பார்த்தால், அங்கு இருக்கும் மண்ணில் துத்தநாகம் கலந்திருக்க வேண்டும் என்று அறிகிறோன்.

பல ஆண்டுகளுக்கு முன்பே, புவியியலாளரும் சோவியத் விஞ்ஞானப் பேரவையின் முதல் தலைவரும் ஆன அவைக்காந்தர் கர்பிள்ஸ்கி தன்னுடன் இருந்த விஞ்ஞானிகளிடையே இக் கேள்வியைக் கேட்டார்; ‘தற்பாறைகள் இருப்பதையும், தாதுப் பொருள்கள் உருவாகுவதையும் தாவரங்களால் உணர்த்த முடியுமா?’ என்று கேட்டார்.

இன்றைய விஞ்ஞானம் பல தாதுப் படிவங்களை கண்டுபிடிக்க மனிதனுக்கு வழி காட்டியாக உள்ள தாவரங்களை அறிந்துள்ளது: புனி – தாவர இயல் என்ற புதிய துறை இதற்கென உருவாக்கப் பட்டுள்ளது; தாவரங்களை ஆராய்ந்து, நிலத்தின் இயல்பை இது கண்டுபிடிக்கிறது.

அன்றையில், ஜிப்ஸோபிலா என்ற தாவரம், பூமிக்கடியில் இருக்கும் தாமரப் படிவங்களை அறிய வழிகாட்டியாக உள்ளது என்று விஞ்ஞானிகள் நிருபித்தனர். சோவியத் நாட்டில் அல் தாய் பகுதியில் உள்ள பழைய சுரங்கங்களில் இவை காணப்படுகின்றன. அவை இன்த தாவரங்கள், பூமியில் ஜிப்சம் படிவங்கள் இருப்பதைக் காட்டுகின்றன. குட்டையான செரரி, பீச் மரங்கள் பூமியில் சுண்ணாம்புக் கல் இருப்பதை உணர்த்துகின்றன. உறனி – சக்கிள் என்னும் செடி வளரும் இடங்களில், வெள்ளியும் தகரமும் இருக்கும்.

சில இடங்களில் குறிப்பிட்ட தாவரங்கள் அதிக வளர்ச்சி அடைகின்றன. அதே தாவரங்கள் சில இடங்களில் வளர்ச்சி குள்றியிருக்கின்றன. இது எதனால்? அந்த மண்ணில் ‘போராண்’ என்ற மூலகம் உறைந்திருப்பதாலோ அல்லது அதிகமாக இருப்பதாலோ இவ்வாறு ஏற்படுகிறது.

பல தாவரங்கள் தாதுப் பொருட்களைச் சேகரிக்கும் தன்மை உடையவை. அவற்றின் தண்டுகளை உலர்த்தினால், மிக அரிய பொருள்கள் கிடைக்கின்றன. தாவரங்களுக்கு குறிப்பிட்ட ‘தாதுப் பொருள்களை’ உட்கொள்ளக் கூடிய திறமை இருக்குமாயின், இயற்கையில் தாதுப் பொருள்களின் வளம் அதிகரிக்கிறது. தாவரங்களும் மிருகங்களும் மட்டுத் திறமை இருக்கிறது. வைத்திருந்த பொருட்களைத் திரும்பவும் பூமிக்கே தருக்கின்றன. இதனால் நிலக்கரி, எண்ணொட்டு கெம்பு போன்ற பல உபயோகமுள்ள தாதுப் பொருள்களின் வளம்கள் அதிகரிக்கின்றன. ☆

அழுத்துத் தமிழ் இலக்கியம் தலையெடுத்து வளர்வதற்கு, தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனப் போராடி வந்தது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

இ. மு. எ. ச. வின் அமைப்புச் செயலாளராகிய திரு. சோமகாந்தன், தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளின் இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்குப்பின், இங்கு எழுந்தள்ள நிலைமைகளையும், இந்த நிலைமையைச் சீர் படுத்துவதற்கான வழிவகைகளைப் பற்றியும் இக்கட்டுரையில் ஆராய்கிறோம்.

தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளின் இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு.....?

என். சோமகாந்தன்

ஒரு தசாப்தத்துக்கு முன்பு—
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வெளியாகிக் கொண்டிருந்த எங்கள் நாட்டுத் தினப்பத்திரிகைகள். கடை வாசல்களில் அதிகம் தேடுவாரின்றி காலை முதல் மாலை வரை தாங்கிக் கிடந்தபோது, மாலையில் சென்னை விமானத்தில் வந்த ‘தினத்தந்தி’ சில நேரத்தில் பல்லாயிரம் பிரதிக் கணக்கில், கடச்சுட விற்பனையாகியது.

இன்று நிலைமை அப்படி இல்லை—

ஜந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்து நேசன், கல்கண்டுராணி இத்தியாதி ஏடுகள் எம் நாட்டின் மூலை முடுக்குகளில் கூட ‘சக்கராதிபத்தியம்’ செலுத்தினா. கூடவே மர்ம நாவல், துப்பறியும் நாவல், செக்ஸ் நாவல் என்ற மலிவப் பிரசரங்கள், அரை நிர்வாண முழு நிர்வாண அழிகளை, பல வர்ணங்களில் அட்டையில் தாங்கி,

இலக்கியம் என்ற பேரால் சென்னையிலிருந்து ஏராளமாக இங்கு படையெடுத்தன!

ஆனால் நிலைமை இப்போது மாறிவிட்டது—

தரமான இலக்கிய நூல்களும், மஞ்சரி, தீபம், கலைமகள் ஆகிய இலக்கிய வாசனை உள்ள ஏடுகளும், குடும்பப் பத்திரிகைகள் என்று கூறி வெளிவரும் விகடன், கல்கி, தினமணிக்கதீர், குழுதம் ஆகிய ஜனரஞ்சகமான சஞ்சிகைகளும் மட்டுமே இப்போது இங்கு இறக்குமதியாகின்றன.

தமிழ் நாட்டின் தரமான கலை இலக்கியங்களையும் கலாசார வளர்ச்சிக்கு உதவக்கூடிய வெளியீடுகளையும் இருக்கை நீட்டிய வரவேற்க வேண்டிய கடமைப் பாடும் உரிமையும் நமக்கு இருக்கின்ற அடே வேளாயில், பாலுணர்வை வர்த்த கடப் பொருளாக்கி, இளம் உள்ளங்களைக் கெடுத்துத் திசை திருப்பக்கூடிய

சிற்றின்ப வேட்கையை மட்டும் தூண்டக்கூடிய பிரசரங்களை, இலக்கியம் என்ற போர்வையில் மனவுச் சரக்காக வெளியிட்டு இலங்கையைச் சந்தையாக வைத்து ‘தாய்’ நாட்டு ‘பிசினஸ் காரர்’ கள் வியாபாரம் பண்ணுவதைப் பார்த்துக் கொண்டு எம் நாட்டினர் சும்மா இருக்க முடியாது. எங்கள் இலக்கிய வளர்ச்சியையும் இளம் தலை முறையையும் பாதுகாக்க வேண்டுமென்பதால்தான் சமூகப் பிரஞ்சு கருப்புள்ள எழுத்தாளர்க்களின் சக்தி மிக்க ஸ்தாபனமாகிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியாகிக் கொண்டிருந்த மஞ்சள் இலக்கியத் தரத்தைச் சேர்ந்த பிரசரங்களை முற்றுக்கத் தடை செய்யும்படியும், ஏனைய வர்த்தக ஏடுகள் ஈழத்து இலக்கியம் தலை தூக்க முடியாமல் ஆக்கிரமித்து நசித்துக் கொண்டிருந்ததால் அவற்றின் இறக்குமதித் தொகையைக் கட்டுப்படுத்தும்படியும்— 1960-ல் இருந்தே போராட்டுவந்தது. மக்கள் அரசாங்கம் 1970-ல் பதவிக்கு வந்ததும் இந்தக் கோரிக்கை வெற்றி பெற்றது.

இப்போது மஞ்சள் இலக்கிய குப்பைகளின் இறக்குமதி தடை செய்யப்பட்டிருப்பதோடு, ஏனைய வர்த்தக சஞ்சிகைகளின் இறக்குமதித் தொகையும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது எல்லோருக்கும் தெரிந்த பழைய வரலாறு; ஆனால் இறக்குமதிக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள புதிய நிலைமை என்ன?

இறக்குமதியாகிக் கொண்டிருந்த தமிழ் நாட்டுச் சஞ்சிகை பத்திரிகைகளினதும், தரமற்ற

மனவுப் பிரகரங்களினதும் நிரப் பந்தமான ஆக்கிரமிப்பிலிருந்து ஈழத்து வாசகர்கள் விடுவிக்கப்பட்டதும், எங்கள் நாட்டில், புதிய சஞ்சிகைகள் பூத்து வளரவும், இலங்கை எழுத்தாளர்களின் தரமான சிருஷ்டிகள் நாலுருவம் பெற்று வாசகர்களிடம் பரவவும் கூடிய குழநிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது இயக்கத்தை நடாத்தி யவர்களின் நியாயமான இந்த எதிர்பார்ப்பு, பூரணமாக இதுவரை நிறைவேறியுள்ளதா?

இப்குமதிச் சஞ்சிகைகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டினைத் தொடர்ந்து, நாட்டின் நாலா புறத்திலும் புதுப்புதுச் சஞ்சிகைகள் பல போட்டியாகப் பிறந்தது என்னவோ உண்மை தான். ஆனால், ஏற்கனவே நடந்து வந்த ‘மல்லிகை’ யையும் ‘சிரித்திரான்’ யும் தவிர, அத்தனை புதிய சஞ்சிகைகளும், அற்பாயில் மறைந்து விட்ட துரதிர்ஷ்டமும் நிகழந்திருக்கின்றது. போதிய பண முதலீடும், ஒழுங்கான திட்டம் வகுக்குக் கொள்ளாமலும், வெறும் ஆர்வத்தையும் போட்டி மனப்பான மையையும் மட்டுமே முதலாக வைத்துக் கொண்டு பெரிய விஷயங்களைச் செய்ய முனைபவர்களுக்கு இப்புதிய சஞ்சிகைகளின் தோற்றமும் மறைவும் நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது.

புதிய சஞ்சிகைகள் நடத்த முன் வந்தவர்களினது ஆர்வமும் பணமும் ஒன்று திரட்டப் பட்டு, தக்க ஆலோசனைகளுடனும் சரியான திட்டங்களுடனும் இணக்கப்பட்டு, கூட்டுறவு அடிப்படையில் முயற்சிகள் செயல்லுவம் எய்தியிருந்தால் சஞ்சிகைகள் ஒரு சிலவேநும் இன்று வெற்றிநடை போடுவதைக்

காண்க்கூடியதாக இருந்திருக்கும்:

துன்பியவில் முடிந்த புதிய சஞ்சிகைகளின் முயற்சிகளுக்கு அடுத்ததாக, நூற் பிரசரத் துறையை நோக்கினால் இறக்கு மதிப் பத்திரிகை சஞ்சிகைகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டிற்குப் பின், நூல் வெளியீட்டுத் துறையில் பெருமைப்படக் கூடிய அளவு அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எழுத்தாளர்களின் தனிப்பட்ட முயற்சிகளாகவும், சில தனியார் துறைச் சிறுபதிப்பகங்களின் வெளியீடுகளாகவும், பத்திரிகைப் பெரு நிறுவனமான பிரசரங்களாகவும், சென்ற ஐந்து ஆண்டுகளில் 750-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. நூல் பிரசர முயற்சியில், குறிப்பிட்ட பெரு நிறுவனம் முக்கிய பங்கு வகித்திருப்பதுடன், அந்தநால்களின் விற்பனையிலும் ஒரு சாதனையை ஏற்படுத்தியது. அந்தநிறுவனம் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் பல வரின் சிறுஷ்டிகளை நூலுருப்பெறச் செய்து தனக்குள்ள வினியோக, வின்மொர்சாதனங்களைப் பூரணமாகப் பயன்படுத்தி, ஒவ்வொரு நூலிலும் ஜயாயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்து காட்டியது! ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களில் ஆயிரம் பிரதிகள் விற்பனை செய்வதே சிரமமானது எனக் கருதப்பட்ட காலத்தில், ஜயாயிரம் பிரதிகளை இலக்குவாக விற்க முடியும் என்பதை ஒரு சாதனையாகச் செய்து காட்டிய மைக்காக அந்தநிறுவனம் ஈழத்து இலக்கிய உலகினால் பாராட்ட வேண்டியதாகும்.

அச்சுத்தாளின் தட்டுப்பாடு, தயாரிப்புச் செலவேற்றம் ஆதலைய காரணங்களால் இன்று,

தனிப்பட்ட எழுத்தாளர்களும், சிறு வெளியீட்டுக்கங்களும் நூல்களை வெளியிடுவதற்கு இயலாமல் அள்ளனர். இந்தச் சூழ்நிலையில் ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களாலும் எழுத்தாளர்களாலும் பேருந்சாகத்துடன் நோக்கம்படத் துவங்கிய குறிப்பிட்ட பெரு நிறுவனம், சமீப காலமாகத் தனது பிரசர முயற்சியை வேறு திசை நோக்கித் திருப்பத் தொடங்கியிருப்பது, தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களை வேதனையடையச் செய்கின்றது. ஈழத்தின் தரமான இலக்கிய சிருஷ்டிகளை வெளியிட்டு ஊக்கப்பட நேர்த்துத் தேசிய இலக்கியத்தின் ஒரு அங்கமாக ஆரோக்கிய வளர்ச்சி பெறவேண்டிய இலங்கைத் தமிழ் இலக்கியத்தை நாசியுப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய எத்தனிப்பாகும். இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாது விட்டால், எங்கள் நாட்டில் தரமான இலக்கிய சிருஷ்டிகள் தோன்றுவது தடைப்படக்கூடிய ஆயத்தை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம்.

தாய் — சேய் உறவைச் சொல்லி, கடந்த பல காலமாக இரக்குமதியாகி வந்த, வர்த்தக நோக்கில் அமைந்த தரமற்ற வைகளையெல்லாம் சுவைக்கப் பழக்கப்பட்ட ஈழத்து வாசகர்கள், இ. மு. எ. ச. நடாத்திய விடாப்பிடியான போராட்டங்களாலும், இயக்கத்தாலும், மெல்ல மெல்ல விழிப்புற்று தரமான இலக்கியங்களை நேசிக்கத் தொடங்கியுள்ள இவ்வேளாயிலே

தினிப்பு

சிறுவர்க்கான
திரைப்படம் என்றனர்;
பிள்ளைகளோடு
சென்றிருந்தேன்,
படம் மிக நேர்த்தி.
இடைவேளை வந்து
முடிந்ததும் திரையில்
‘விரைவில் வருகிறது’
‘இரவு மோகினி’
வயது வந்தவர்
மட்டும் என்று
சில சில காட்சிகள்
போட்டுக் காட்டினர்.

‘கோப்பாய் - சிலம்’

சமீப வெளியிடுகள் சில, வாசகர்களை மீண்டும் பழைய நிலை மைக்கே இட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றன.

நல்லின நெல் விழையுமென நம்பிக்கையோடு எதிர்பார்த்து, அநேக பிரச்னைகளுக்கு முகம் கொடுத்துப் போராடி, பல காலமாக உழைத்துப் பண்படுத்தி விட்ட வயலில். பயனில் வாத கழைப் புல் தலைதூக்கிச் சடைவிரிக்க முனைவதை, நன்னம் பிக்கையுடன் உழைத்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க இயலாது.

தமிழ் நாட்டுப் பத்திரிகை சஞ்சிகை இறக்குமதிக் கட்டுப் பாட்டினைத் தொடர்ந்து, இங்கு சஞ்சிகை – நூற் பிரசரத் துறைகளில் நிகழ்ந்த படிப்பினைகளைக் கவனத்திலெலுத்துக் கொண்டு, சமூத்து தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியான வளர்ச்சிக்காக இனி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி

ஆலோசித்துப் பார்த்தோமானால், தரமற்ற நூல்கள் உள்ளூரில் உற்பத்தியாவதை நிறுத்துவதற்காக, பயனுள்ள, இலக்கியத்தரமான நூல்களை அச்சிடமட்டுமே தான் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வலியுறுத்த வேண்டியதன் அவசியம், தரமான இலக்கியச் சிருஷ்டிகளைப் பிரசரிப்பதற்கு திட்டவட்டமான வழிவகைகளை வகுக்க வேண்டிய அவசியமும் உணர்ப்படும்.

வியாபார நோக்கங்கொண்ட பிரசர நிறுவனங்களின் முதற்குறிக்கோள் லாபம் சம்பாதிப்பதேயென்பதால், அவர்கள் எமது இலக்கிய வளர்ச்சிக்கு மாசற்ற பங்களிப்பைச் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்க இயலாது. இலங்கையில் தனிப்பட்ட முயற்சியால் நூல் வெளியிட்ட எழுத்தாளர்கள் போட்ட முதலைக் கூட பெற முடியாமற் போன்றுடன், அப்படிப் பிரசரிக்கப்பட்ட நூல்களையும் விநியோக வசதியில்லாமல் கணிசமான வாக்கர்களை எட்டுவெதற்குச் செய்ய இயலாமல் இருக்கின்றனர். இந்த நிலைமையில் சமூத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான புதிய படைப்புகளை வாசகர்களிடம் பரப்புவதற்குரிய சாதனங்களாகிய சஞ்சிகைகள், நூல்களை வெளியிடுவதற்குரிய மாற்று வழி இலங்கை எழுத்தாளர்கள் கூட்டுறவு அடிப்படையில் இயங்க வேண்டியதேயாகும்.

எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து கூட்டுறவு அடிப்படையில் வெளியிட்டகத்தை நிறுவி அதன்மூலம் சஞ்சிகைகள், நூல்களை வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் நடத்த முடியும் என்பதற்கு கேளா, வங்காள எழுத

தாளர்கள் வழி காட்டியுள்ளனர். அந்த வழியைப் பின்பற்றுவதுதான் எமக்குள்ள மாற்றுவழி. எழுத்தாளர்களால் நிறுவப்படும் கூட்டுறவுப் பதிப்பகம், நூல் கணை வெளியிடும்போது, அந்த நூல்கள் வாசகர்களைத் தூரிதமாக எட்டக்கூடிய விநியோக முறையும் இருக்க வேண்டும். பெரு நிறுவனங்களுக்கோ, ஸ்தாபிதமான புத்தக இறக்குமதியாளர்களுக்கோ இருக்கக் கூடிய விநியோக வசதி கள் எழுத்தாளர்களின் கூட்டுறவுப் பதிப்பகத்துக்கு ஆரம்பத்தில் இருக்க முடியாது. அதனால் வாசகர் வட்டம் போன்ற துணை அமைப்பொன்றையும் இக் கூட்டுறவுப் பதிப்பகம் நிறுவிக்கொள்ள வேண்டும். கூட்டுறவுப் பதிப்பகத்துடன் இணைக்கிற ஒவ்வொரு எழுத்தாளரும் தத்தமது வாசகர்களையும் நண்பர்களையும் வாசகர் வட்டத்தில் சந்தா

செலுத்தும் உறுப்பினர் ஆக்கிக்கொள்ளலாம். அதன் மூலம் கூட்டுறவுப் பதிப்பகம் வெளியிடும் நூலென்றில் கணிசமான பிரதிகள் உடனடியாகவே வாசகர் கணைத் தேடிக் கெள்ள இயலும்.

இதுவரை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் ஈட்டப்பட்ட பல வெற்றிகளுக்கு முன்னேடியான முயற்சிகளை எடுக்க இ. மு. எ. ச. தனது எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தைப் புனரமைப்புச் செய்து, புத்தாக்கத்துடன் இயங்கி இக் திட்டங்களை நடைமுறைப் படுத்த முன் வந்திருப்பதனால், ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையில் மற்றொரு புதிய அத்தியாயம் தோன்றும் என எதிர்பார்க்கலாம். இம்முயற்சியின் முழு வெற்றி இலக்கிய ஆர்வலர்களினதும் எழுத்தாளர்களினதும் ஆதரவிலேயே தங்கியுள்ளது.



தனித்துவம் மிக்க— மாதாந்திரம்

தரமான கலைப்
படைப்பு

ஆரம்பித்து 10 ஆண்டுகளில் மிகப் பெரிய இலக்கியத் தாக்கத் தை ஏற்படுத்தியுள்ள மாத சஞ்சிகை. தொடர்ந்து வெளிவருவது.

இந்த நாட்டின் இலக்கியச் சரித்திரத்தையே மாற்றி அமைத்துக் காட்டும் வல்லமை இச் சஞ்சிகைக்கு உண்டு. எதிர்காலத்தை மகோண்டமான நம்பிக்கையுடனும் புதிய கம்பீரத்துடனும் உற்சாகத்துடனும் இடையருத உழைப்புடனும் நோக்கும் மாசிகை.

புதிய யுகம் படைக்கும் இந்தச் சத்திய வேள்வியில் நம்முடன் இணைய விரும்புவோர் மாத்திரம் தொடர்ந்து படிக்கலாம்.



ஒருமைப்பாட்டிற்கான இயக்கத்தில் புதிய கடமைகள்

பிரேம்ஜி

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சகோதர எழுத்தாளர் சங்கங்களினதும் ஜனநாயக சக்திகளினதும் ஆதரவுடன் அன்மையில் நடத்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கான எழுத்தாளர் மாநாடு இந்த நாட்டின் இலக்கிய வரலாற்றிலும், தேசிய வரலாற்றிலும் முக்கியமான தோர் நிகழ்வு என்பதை யாவரும் ஓப்புக் கொள்வார்.

ஒன்று: தேசிய — இலட்சியமும் தேசிய அபிலாண்மையுமான தேசிய ஐக்கியத்தை மையமாக வைத்து நடந்த முதல் மாநாடு இது.

இரண்டு: வரலாற்றுத் தேவையான, சமுதாய வளர்ச்சியின் மூன் தேவையான ஒரு ஜீவாதாரமான பிரச்சனையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் சரித்திரத்திலேயே முதன் முறையாக ஒன்று சேர்ந்து நடத்திய முதலாவது எழுத்தாளர் தேசிய மாநாடு இது.

மூன்று: பல்வேறு எழுத்தாளர் ஸ்தாபனங்களினதும் அனைத்து ஜனநாயக — முற்போக்கு — தேசபக்த சக்திகளினதும் ஆதரவுடன் நடத்திய மாநாடு இது.

நான்கு: தேசிய ஒருமைப்பாடு என்ற மகத்தான தேசிய இலட்சியத்தை வெறும் வேண்டுகோள்கள் மூலம் சாதித்து விடமுடியாது என்ற, மாருக அனைத்து தேசிய இனங்களினதும் நியாயமான அபிலாண்மை களை எல்லோரும் ஏற்படதன் அடிப்படையில்தான் தேசிய ஐக்கியத்தை உருவாக்க முடியும் என்ற யதார்த்தத்தை வலியுறுத்தியதுடன், இந்த நியாயமான அபிலாண்மைகளுக்கிடையில் இனக்கம் காணக் கூடிய வகையில் ஆக்க பூர்வமான 12 அம்சத் திட்டத்திற்கு இந்த மகாநாடு அனைத்து எழுத்தாளர்களினதும் ஜனநாயக சக்திகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றது.

ஐந்து: தமிழ் மக்களின் நியாயமான நலன்களையும் உரிமைகளையும் ஏற்க வேண்டும் என்ற கருத்தைச் சிங்கள மக்கள் மத்திக்கு, அவர்களின் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் மத்திக்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு அவர்களின் ஓப்புதலைப் பெற்ற முதலாவது மாநாடு இது.

ஆறு: பொருளாதாரவளர்ச்சியின் பின்னரும் சோஷலிஸ்திர்மானத்தின் பின்னரும்தான்

தேசிய இனப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று சில வட்டாரங்களில் முன்வைக்கப் பட்ட கருத்துருவத்தை, பொருளாதார விமோசனத்துடனும் சோஷலிஸ சமுதாயத் தோற்றத்துடனும்தான் தேசிய இனப் பிரச்னைக்கு உயர் வடிவத் தீர்வு காண முடியும் என்ற போதி இலும் சமுதாய ஜனநாயக மாற்றம் ஏற்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் தேசிய இனப் பிரச்னைக்கு சோஷலிஸத் தீர்வுக்கு முந்திய ஜனநாயகத் தீர்வைக் காண முடியும், காணவும் வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளினதும் அங்கீகாரத்தைப் பெற்ற மாநாடு இது.

எழு; சமூக, முன்னேற்றத்தையோ, பொருளாதார விடுதலையையோ, ஜனநாயக சோஷலிஸ மாற்றத்தையோ எந்த ஒரு தனி இன்த்தாலும் மட்டும் சாதிக்கமுடியாது என்ற கருத்தை பதிலாக இந்த தேசிய முயற்சி களும் புரட்சிக் கட்டங்களும் நிறைவெய்த அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் தேசியப் பொது முயற்சிகளிலும், பொதுப் போராட்டத்திலும் திரட்டப்பட வேண்டும் என்ற கருத்தை இம் மாநாடு வலியுறுத்தியது.

எட்டு; தேசமோ, தேசிய முன்னேற்றமோ, தேசியப் புனர்நிர்மானமோ எந்த ஒரு இனத்தின் தனி உரிமையில்லை என்பதையும், இவை அனைத்து இனங்களுக்கும் பொதுவானவை என்பதையும், தேசிய வாழ்விலும் தேசிய புனர் நிர்மானத்திலும் அனைத்து இன மக்களும் சகோதரர்களாகவும் சம்மதையானவர்களாகவும் பங்குபற்ற வேண்டும் என்றும், இவ்வாறு பங்குபற்று வதற்கான உகந்த தேசிய நிலை

மைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது.

ஒன்பது; அனைத்து மக்களின் வளர்ச்சி நிலைக்கும் அரசியல் பக்குவத்திற்கும் ஏற்ப முதலில் தேசிய இனப் பிரச்னைகளுக்குக் குறைந்த பட்சத் தீர்வு காணப்பதற்கான ஒரு திட்டத்தை அங்கீகரித்த மாநாடு, மக்களின் தும் வளர்ச்சியும் அரசியல் பக்குவமும் விருத்தியறும் போதும் மேலும் உயர்ந்த வடிவத் தீர்வு காண வழி வகுத்தது.

பத்து; உண்மையான தேசிய ஒருமைப்பாடு உழைக்கும் மக்களின் வர்க்க ரீதியான ஐக்கியத் திலேயே முகிழ்சிறது என்ற கருத்தை வலியுறுத்திய மாநாடு பல்வேறு மொழிகளைப் பேசும் தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் புத்தி ஜீவிகளின் தும் வர்க்க ரீதியான, மெர்லி, இன, கலாசார ரீதியான நலவன்களுக்கிடையில் ஒரு இனக்கத்தைக் காணபதன் மூலமே வர்க்க ஐக்கியத்தை வழுப்படுத்த முடியும் என்ற கருத்தையும் வற்புறுத்தியது.

மாநாட்டின் இந்தக் கருத்துருவங்கள் அனைத்து எழுத்தாளர்களினதும், முற்போக்காளர்களினதும் பொது அங்கீகாரத்தைப் பெற்றன.

அத்துடன் தேசிய ஒருமைப் பாட்டிற்காக இ. மு. எ. ச. முன்வைத்த 12 அம்சத் திட்டத்தை மாநாடு ஏகமனதாக அங்கீகரித்தது. இத் திட்டத்தை அரசின் சார்பிலும் ஐ. மு. வின் சார்பிலும் பிரதமர் அவர்களும் ஏற்றுக் கொண்டார். இதைச் செயல்படுத்த அரசு தன்னுலான அனைத்தையும் செய்யும் என்று மாநாட்டில் வைத்தே அவர்

பகிரங்கமாக வாக்குறுதியளித் தார்.

இம் மாநாட்டுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கான போராட்டம் — தேசிய இனப் பிரச்சனை களுக்கு நியாயமான அடிப்படையில் நல்ல தீர்வு காண்பதக் கான போராட்டம் முடிவுற்று விடவில்லை. இது பன்முக வடி வத்தையும் பெறவேண்டும்.

1. அரசாலும் ஐ. மு. வாலும் ஏற்பட்ட 12 அம்சத் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதை உறுதிப்படுத்தலூடு வொழிச் சலின்றி முனைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. பல்வேறு மக்களின் கலை, இலக்கியப் பிரதிநிதிகளுக்கிடையில் துவக்கி வைக்கப்பட்ட சுருத்துப் பரிமாற்றம் மற்றும் பல மட்டங்களிலும் தொடரப் படுவதத்து வழி வகுக்கப்பட வேண்டும்.

3. தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாத்துப் பேணுவதற்கும் தேசிய இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண்பதற்குமான இயக்கம் வெகுஜன இயக்கமாக வியாயிக்கப்படுவதுடன் இதற்கான பேரியக்கம் ஸ்தாபன வடிவத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

4. மாநாடு முன்வைத்த பணி களைச் செயல்படுத்தவும், ஈழத்து எழுத்தாளர்கள் அனைவருக்கும் முன்னாலுள்ள பொதுக் கடமைகளை நிறைவேற்றவும் எழுத்தாளர் ஸ்தாபனங்களுக்கிடையில் ஸ்தாபன இணைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

5. இனவாதம், இன ஒதுக்கல், இனத் தனிமைப்பாடு ஆகியவற்றை எதிர்த்து சித்தாந்தரீதியில் விட்டுக் கொடுப்பற்ற

போராட்டத்தை நாடு தழுவிய வகையில் நடத்த வேண்டும்.

இந்த ஸ்தாபன வடி வடப் பணிகள் மேற்கொள்ளப்படும் அதே வேலையில், இலக்கிய கர்த்தாக்களும் ஆய்வறவாளர்களும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான முனைப்பில் மகத்தான பங்களிப்புகளைச் செய்ய கடமைப்பட்டுள்ளனர்.

முதலாவதாக, தேசிய ஐக்கியத்தை, இனங்களுக்கிடையிலான நல்லுறவை, வர்க்க ஒருமைப்பாட்டை அடிமையமாக்க கொண்ட நாவல்களும், சிறுக்களும், கவிஞர்களும், நாடகங்களும், கட்டுரைகளும் படைக்பப்பட வேண்டும்.

பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையிலான ஒற்றுமைக்கான செய்தி அனைத்து தோற்றப்பாடுகளிலும் வியாபித்து செறிந்து நிற்பது அவசியம். ஒற்றுமையைக் கொட்டும் உன்னதமான மனித நிதமிழுகள் முதல் ஆழமான வர்க்கப் போராட்டத் தத்துவங்கள் வரை இவை வாழ்வின் எல்லா வெளிப்பாடுகளையும் உள்ளடக்கிச் செல்ல வேண்டும்.

இரண்டு; இந்த மகோன்ன தமான இலட்சியத்தை அடிச்சரடாக்கக் கொண்ட இலக்கியப் படைப்புகளை நாலுருவில் வெளியிடுவதற்கு முதன்மை அளிக்கப்பட வேண்டும்.

மூன்று; இத்தகைய சிருஷ்டிகளை விரைவுபடுத்த படைப்பிலக்கிய அரங்குகளை நாடு பூராவிலும் ஏற்பாடு செய்வதுடன் இவற்றில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் 'பங்கு பற்றுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

நான்கு; தேசிய ஒருமைப் பாடு, வர்க்க ஜக்கியம் என்ற கண்ணேட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வை சிங்கள எழுத்தாளர்களும், சிங்கள மக்களின் வாழ்வைத் தமிழ் பேசும் எழுத்தாளர்களும் சிருஷ்டிக்க இலக்கியப் படைப்பாளிகள் பல் வேறு இன மக்கள் வாழும் பிரதேசங்களுக்குச் செல்லவும், அந்தந்த மக்களுடன் நெருங்கிப் பழகவும் ஏற்பாடுகள் செய்யப் பட வேண்டும்.

ஜந்து; தேசிய ஒருமைப் பாட்டையும் இன நல்லெண்ணத் தையும் அடிநாதமாகக் கொண்ட இலக்கியப் படைப்புகளுக்கு விசேஷப் பரிசுத் திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தமிழ் பேசும் மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அபிலாவைகளையும் சிங்கள மக்களும், சிங்கள மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அபிலாவைகளையும் தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ளுவது தேசிய ஜக்கியத்தை உருவாக்குவதிலும் பல்வேறு இன மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை வளர்ப்பதி லும் வலுவானதோர் பாத்திரத்தை வகிக்க முடியும். இது

ஞெதான் தமிழில் படைக்கப்படும் இலக்கியங்கள் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதும், சிங்களத்தில் சிருஷ்டிக்கப்படும் இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதும் அவசியம்.

இந்த இலக்கியப் பரிவர்த்தனை ஒரு வழிப்பாதையல்ல, மாருக இது இரு வழிப்பாதையாகும். சிங்கள இலக்கியப் படைப்புகள் தமிழில் கணிசமான அளவு மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இதே அளவில் தமிழிலிருந்து சிங்களத்திற்கு இலக்கிய சிருஷ்டிகள் போகவில்லை. இந்த நிலை அடியோடு மாற்றப்படவேண்டும். ஈழத்து இலக்கியம் என்பது இந்த நாட்டின் இரு மொழிகளிலும் சிருஷ்டிக்கப்படும் இலக்கியப் படைப்புகளின் கூட்டுத் தொகுப்பே.

இந்த இலக்கியப் பரிவர்த்தனையை வியாபிக்க:

(அ) வானைவியும், பத்திரிகைகளும், பரஸ்பரம் தமிழ்—சிங்கள மொழிபெயர்ப்புகளுக்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும்;

(ஆ) எழுத்தாளர் நிறுவனங்கள், பதிப்பகங்கள் தமிழ்—

சகல விதமான
சாய்ப்புச் சாமான்களுக்கும்
ஸ்ரீமத்
தினசரி தேவைக்கேற்ற பொருட்களுக்கும்
சிறந்த இடம்
ஒருமுறை விழும் செய்யுங்கள்
விநாயகர் ரேடிங் கம்பனி

6 ஏ. மொடல் மார்க்கட்

யாழ்ப்பாணம்.

ஆஸ்பத்திரி வீதி,

சிங்கள பரஸ் பர மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிடுவதற்கு முதன்மைத் தானம் வழங்க வேண்டும்.

(இ) தமிழ் — சிங்கள மொழி பெயர்ப்பு நூல்களை வாங்கி விதியோகிப்பதில் கலாசார, உள்ளுராட்சி, கல்வி அமைச்சக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

(ஈ) பொது கலாசார, இலச்சிய நிகழ்ச்சிகளில் தமிழ்—சிங்கள இலக்கியங்களுக்கும், இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இடமளிக்க வேண்டும்.

அத்துடன் தேசிய ஒருமைப்பாட்டு இயக்கத்தை தேசிய வியாபகமாக நடத்த மேற்கூட காத்திரமான பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அவசியம்.

1. இந்த இயக்கத்தில் ஸ்தாபன ரீதியாகத் திரண்ட தொழி வாளி வர்க்கம் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும்.

2. ஒருமைப்பாட்டு இயக்கம் இளம் தலைமுறையினரை ஈர்ப்பதற்காக கல்வித் துறை இதற்கு ஏற்றாகப் பூரணமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். மாணவர் மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டு விழாக்களை நடத்த

துவதன்மூலம், ஐக்கியஉணர்வை வளர்க்கும் கலை, இலக்கியப் போட்டிகளை நடத்துவதன் மூலம் நேச பூர்வமான சுற்றுலாக்களை நடத்துவதன் மூலம் இதைச் செய்யலாம்.

3. தேசிய ஒருமைப்பாட்டுத் தினத்தை தேயோ வாரத்தையோ ஆண்டுக்கொருத்தவை நடத்துவது.

4. தேசிய ஒருமைப்பாட்டு ணர்வை வளர்ப்பதற்கும், வலுப்படுத்துவதற்குமான எழுத்தாளர் சந்திப்புக்களையும், கருத்தரங்களையும் நடத்துவது.

5. எழுத்தாளர் சுற்றுப் பிரயாணங்களை ஏற்பாடு செய்வது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான போராட்டம் தனித்த ஒரு நிகழ்வைல். மாருக அது சமுதாய நிகழ்வுகளின் ஒரு பகுதியே. இதனால்தான் இதில் முன்னணி நிற்கும் எழுத்தாளர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கான சமூக விமோசனத்திற்கான பொதுப் போராட்டத்திலும் பிரக்ஞை பூர்வமாக உழைக்கும் வர்க்கத்துடனும் அதன் முன்னணிப் படைகளுடனும் ஒன்று திரள்வது அவசியம். ★



சந்தா விபரம்

ஆண்டுச் சந்தா	10 — 00
தனிப்பிரதி	— 75
இந்தியா, மலேசியா	12 — 00

வானாஹம்

(தபாற் செலவு உட்பட)

கைலாசபதியின்

‘தமிழ் நாவல் இலக்கியமும்’ சாமிநாதனின் கட்டுரையும்

எம். ஏ. நுஸ்மான்

‘நாவல் இலக்கியமும் தனி-மனிதக் கொள்கையும்’ என்ற முன்று வது அத்தியாயத்தில் நாவல் இலக்கியத்தின் தோற் றத்துக்கும் தனிமனிதக் கொள்கைக்கும் இடையே உள்ள உறவையும் தமிழ் நாவல் இலக்கியத்தில் இத் தனி மனி தக் கொள்கை எவ்வாறு பிரதிபலிக்கப் பட்டிருக்கின்றது என்பதை யும் ஆராய்கின்றார் கைலாசபதி. ‘பல்வேறு காரணங்களினாலே ஒருமைப்பாட்டை இழந்த சமூகத்தில் குடும்பம், சாதி, வாழிடம், குலத்தொழில் முதலியவற்றில் இருந்து தனிமைப்பட்டும் விலகியும் வாழ நேரும் மக்களே தனிமனிதராவர். வழி வழிவந்த நம்பிக்கைகள், நியதிகள், சமூக உணர்வுகள் ஆகியவற்றுக்கும் தனிமனிதருடைய வாழ்க்கை நிலைக்கும் பொருந்தாமை ஏற்படும்பொழுது முரண்பாடு தோன்றுகின்றது. அந்த முரண்பாட்டினை, அதாவது மனிதருக்குள்ளும் மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையேயும் தோன்றும் மோதலை அடிநிலையாகக் கொண்டதே நாவல் இலக்கியம்’ என்பது கைலாசபதியின் கருத்து. (த. நா. இ. பக. 116). இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மாதவையா முதல்

ஜெயகாந்தன் வரை எழுதப்பட்ட சில நாவல்களை கைலாசபதி ஆராய்கின்றார்.

இவ்வத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்துக்களைத் தங்கே உரிய குழப்பமான அளவுகோல் கொண்டு விமர்சிக்கின்றார் சாமிநாதன். ‘மிகச் சவாரஸ்யமான பகுதி இந்த அத்தியாயம்’ என்று ஏனைத் தொனியுடன் தொடங்கும் சாமிநாதன். ‘தனிமனிதர் களாவதற்கு முன் அவர்கள் என்னவாக இருந்தார்களோ தெரியாது’ என்று பார்த்த தனமாக நெயாண்டி செய்யும் சாமிநாதன், ‘மாக்களின் ஏற்பாட்டில் தனிமனிதனுக்கு இடமில்லை, ஏனெனில் கம்யூனிஸ்டுகளின் கற்பினச் சுவர்க்கத்தில் தனிமனிதன் முரண்பட்டவன். ஆகவே அவன் தனிமனித்ததுவம் மறுக்கப்படுகின்றது’ என்றும் ‘நமக்குத் தெரிந்தவரை தனிமனிதக் கோப்பாடு வேதகாலம் தொட்டு வருவது மற்ற இடங்களிலும் அப்படித்தான். தனிமனித வாதத்துக்குரிய ஆதாரங்களை மேல்நாடுகளில் ஆதி கிரோக்க தத்துவ வாதிகளில் இருந்து தொடங்கலாம். இது மறுக்கப்பட வேண்டும் என்ற நிலை எழுந்தது ஒரு அரசியல் காரணம்

பற்றித்தான். இதன் சந்தர்ப் பத்தில் நிலமானியம், அழிவு, மத்தியதர வர்க்கம் என்றெல் லாம் பேசுவது அறியாமை. அல்லது அறிந்து செய்யும் வஞ்சக அரசியல் பிரச்சாரம். இவர்கள் கருத்துமுதல் வாதத்தைத் தீண்ட மறுப்படே இதன் அடிப்படையில்தான். தனிமனிதக் கொள்கை தனிமனிதனுடன் பிறந்தது. கருத்து முதல் வாதம் இன்றைய விஞ்ஞான அறிவுத் துறைகள் விழியுறுத்துவது. தனிமனிதன் ஏதோ சமீபத்தில்தான் கண்டு பிடிக்கப் பட்டவன், சமுதாயமாற்றத்தின் பிறப்பு என்பதெல் லாம் ஒரு நோய்க் கூருன மனத் தின் பிதியுற்ற நிலை' என்றும் ஆணித்தரமாகக் கூறுகின்றார். சாமிநாதனின் மேற்காட்டிய கூற்றுக்கள் அவருக்கு சமூக வரலாறு பற்றி எதுவும் தெரியாது என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுவதுடன் மனிதர் கள் தனித்தனி உருப்படிகளாக இருப்பதற்கும் தனிமனித வாதத்துக்கும் இடையேகூட அவருக்குப் பேதம் தெரியவில்லை என்பதையும் காட்டுகின்றன.

சாமிநாதனின் கருத்துமுதல் வாதச் சளப்பல்களையும் அவற்றுக்கு அவர் காட்டும் விஞ்ஞான ஆதாரம் என்ற போலிப் போர்வையையும் நாம் ஏற்கனவேவிமரித்து ஒதுக்கிவிட்டோம். இங்கு நாவல் இலக்கியமும் தனிமனிதக் கொள்கையும் பற்றி மட்டும் கவனிக்கலாம். நாவல் இலக்கியமும் சரி, தனிமனிதக் கொள்கையும் சரி முதலாளித்துவ சமூக அமைப்பின் விளைபொருட்களையாகும். தனிமனித வாதத்துக்குரிய ஆதாரத்தை வேதங்களில் இருந்தும் ஆதிக் கிரேக்க தத்துவத்தில் இருந்தும் தேட முயல்வது சாமிநாதனின் அறியாமையையே காட்டுகின்றது. ‘உன்

னைத் திருத்தினால் உலகம் திருந்தும்’ என்பது கருத்து முதல் வாதத் தத்துவ சித்தாந்தங்களின் சாராம்சம் ஆகும். மனித நடத்தைக்குத் தனியாட்களின் மனத் தொழிற்பாடே காரணம் என்ற கருதுகோளின் அடிப்படையில் இது பிறந்தது. அதனால் பண்டைக்காலம் முதல் அறநூல்களும் தத்துவ போதனைகளும் தனியாட்களை நேர்க்கியதாகவே கணப்பட்டு வந்துள்ளன. இது கருத்துமுதல் வாதச் சித்தனை முறையையே குறிக்கின்றது. தனிமனித வாதத்துக்கும் இதற்கும் எவ்வித உறவும் இல்லை என்பது சாமிநாதனுக்குப் புரிவதில்லை. தனிமனித வாதம் என்பது ஒரு வரையுறுக்கப்பட்டத் தத்துவமோ சித்தாந்தமோ அல்ல. முதலாளித்துவ சமூக அமைப்பு மனிதர்களிடையே தோற்றுவித்த ஒரு குறிப்பிட்ட மனப் போக்கின் குண இயல்புகளையே அது சுட்டுகின்றது. தனி உடைமைச் சமுதாயம் நிலவிவந்த எல்லாக் காலங்களிலும் மனிதர்களிடையே தான் என்ற அகங்காரமும், தன்னலமும், போட்டி பொருமைகளும் நிலவிவந்தன, எனினும் அவர்கள் சமூகத்தில் இருந்து கட்டற்றுந்தவர்களாக மாறவில்லை. பரம்பரை பரம்பரையாக வரும் மரபுகளுக்கும் ஒழுங்கு விதிகளுக்கும் கட்டுண்டவர்களாகவே இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் ஒரு குலத் தொழில் இருந்தது. உழைப்பவர்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். வறுமை இருந்தது எனினும் சுரண்டல் இருந்தது எனினும் வாழ்க்கைக்கு ஒரு ஸ்திரமும் உத்தரவாதமும் இருந்தது. ஆனால் முதலாளித்துவத்தின் உதயம் இவற்றை எல்லாம் தகர்த்து மனிதர்களை வேரறுத்தவர்களாக மாற்றிவிட

—து. மனிதர்களை தங்கள் வாழி டத்தில் இருந்தும் குடுத்தபத்தில் இருந்தும் குலத்தொழிலில் இருந்தும் பிரித்து விட்டது. அவர்கள் தங்கள் குலத்தொழில்களை இழந்தார்கள். வாழ்க்கை ஸ்தி ரமற்றதாக மாறியது. உழைப்புச் சக்தியை அல்லது அறிவாற்றிலை விற்றே பிழைப்பு நடத்த வேண்டிய ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தனக்கும் தனது குடும்பத்தின் வாழ்க்கைக்கும் எதிர்காலத்துக்கும் தானே உத்தரவாதம் தரவேண்டி நேர்ந்தது. மனிதன் தனித்தனியாக மேல்நோக்கிச் செல்லும் உந்துதலும் முன் என்றும் இல்லாத அளவு அதிகரித்தது. திரிசங்கு மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முயன்றதுபோல் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாக சமூக அந்தஸ்துக்காகவும் உயர் வாழ்வக்காகவும் போராட்டத்தொடங்கினான். புகழ்மாசை, ஸாபநோக்கு, போட்டி பொருமை, தனலம் என்பன மனிதனை ஆளத் தொடங்கியது. தனியாட்களே சமூகம் என்ற நிலைதோன்றியது. இதுவே தனிமனிதக் கொள்கையின் சாராம்சம் ஆகும்:

இத்தகைய தனி மனிதனுக்கே சாமிநாதன் வக்காலத்துவாங்குகின்றார். *மார்க்கிளின் ஏற்பாட்டில் தனிமனிதனுக்கு இடமில்லை. ஏனெனில் கம்பூணி ஸ்டூக்கிலின் கற்பனைச் சுவர்க்கத்தில் தனிமனிதன் முரண்பட்டவன். ஆகவே அவனது தனிமனிதத்துவம் மறுக்கப்படுகின்றது' என்ற சாமிநாதனின் கூற்றுக்கு இப்பின்னணியில் என்ன அர்த்தம் என்பது வெளிப்படை! சீரமிந்த தனிமனிதனே சாமிநாதனின் இல்லசிய புருஷன். அவர்து 'இலக்கிய ஊழல்கள்' என்ற

புத்தகத்திலும் இத் தனிமனிதச் சீரமிலுக்கொத்தான் காணகிறோம். தங்கள் சொந்த ஆனுமைச் சீரமிலுக்கே காரணம் கண்டுபிடிக்க முடியாதவர்கள் சமூகத்தைப் புரிந்து கொள்வது எவ்வாறு? இந்த லட்சனத்தில் தனிமனிதர்களாவதற்கு முன் அவர்கள் என்னவாரா இருந்தார்களோ தெரியாது என்கிறார் சாமிநாதன். இந்த அசட்டுத்தனத்தை நாம் என்ன என்பது? மனிதர்கள் கையும் காலும் கொண்ட தனித்தனி உருப்படிகளாக இருப்பதுவேறு தனிமனிதக் கொள்கை என்பது வேறு என்பதைக் கூடநாம் சாமிநாதனுக்கு விளக்க வேண்டிய பரிதாபம்.

மாக்னிபம் சீரமிந்த தனிமனித வாதத்தை முற்றுக நிராகரிக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் ஆனுமையை விருத்தி செய்யக்கூடிய பொது உடமைச் சமூதாயத்தை உருவாக்குவதே அதன் குறிக்கோள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு சிறந்த சமூக அமைப்பைக் கூடிய ஏழுப்புவதன் மூலம் சமூகத்தோடு இணைந்த உயர்ந்த தனிமனித ஆனுமையை உருவாக்குவதே அதன் இலட்சியம் என்னவாம். தனிமனிதச் சீரமிலுக்குத் தங்கள் ஆன்மாவை விற்று விட்ட சாமிநாதன் போன்றவர்கள் இதன் நியாயத்தை மறுத்துரைப்பது ஆச்சரியம் அல்ல. இச்சந்தரப்பத்தில் தனிமனித வாதம் பற்றிய கார்க்கியின் கருத்தை இங்கு நினைவு கூரவது பொருத்தமாக இருக்கும். 'தனிமையில் நிற்கும் தனிமையை நோக்கிச் செல்ல முயற்சிக்கும் இன்றைய மனிதன் மார்மெலாடவ என்ற பாத்திரத்தைவிட எவ்வளவோ மோசமான பிராணியாகும். ஏனெனில் அவனுக்குப் புகவிடம் எதுவும் இல்லை'

யாரும் அவனுக்குத் தேவைப் பட்டவளையில்லை. தனது பல வீனத்தை உணர்ந்திருக்கிறதிலே அவன் மயக்கமைந்திருக்கிறான். நெருங்கிவரும் அழிவைக் கண்டு பீதியைந்திருக்கிறான். வாழ்க்கையில் அவனுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அவனது அழுகு எதிலுள்ளது? நரம்புகள் நலிந்து ஒடுங்கிப்போய், மூனை பேடியா கிப்போய், ஆன்மாவையும் சித் தத்தையும் பீடித்திருக்கும் நேராய் களின் இருப்பிடமாய் இருக்கிற அந்த அரைப் பின் ததில் மானுட அமசம் என்ன இருக்கிறது? நோயைத் தவிர ஒன்றும் இல்லை.

தற்காலத்தில் மற்றவர்களை விட நூன்னிய ஆன்மாவும் தீட்சன்யமான அறிவும் படைத்தி ருப்பவர்கள் ஆபத்தை உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். மனிதனின் சக்தி உடைந்து நொருங்கி வருவதைக் கண்⁽¹⁾ இவர்கள் 'நான்' என்கிற பொருளுக்கு புதிய உயிர் ஊட்டுவதும் புது மையைத் தருவதும் தேவை என்று ஒரே குரவில் சொல்கிறார்கள்; வடிந்து ஒடுங்கிவரும் தனது ஆற்றல்களைப் புத்துயிருட்டிப் பலப்படுத்துவதற்குரிய உயிர்ப் புள்ள சக்தியின் ஊற்றுக் கண்ணுக்குக் கொண்டு செல்கின்ற ஒரே வழியை எல்லோரும் ஒரு மனதாகச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

இப்படித்தான் விடமன், ஹூரேஸ் டிரோ பெல், ரிச் சர்ட் தெமல், வெர்ஹாரென், எச். ஜி. வெல்ஸ், அனதோல் பிரான்ஸ், மாரின் மா தேர்லிங் எல்லோரும் தனிநபர் வாதத் தில் இருந்து, செய்வொழி நிலையில் இருந்து சோஷவிசத்துக்கு மாறி வந்திருக்கிறார்கள். செயலாற்றுவதைப்பற்றிப் பிரசாதம் செய்யத் திரும்பி இருக்கிறார்கள்;

மேலும், மேலும் குரலுயர்த்தி மனிதனை மனித குலத்துடன் ஒன்றிவிடுமாறு அதை கூவி அழைக்கின்றனர்... என்றபோது மூம் இப்படி விவேகமிகுந்த மனி தர்களிடமிருந்து வரும் நல்ல அறிவு ஏராக்கள் செவிடர்கள் காதில் ஏறுவது சிரமம் தான். அப்படி ஒருவேளை அவர்கள் கேட்டாலும் அதனால் என்ன பயன்? வாழ்க்கையின் இன்ப தீத்தைக் கேட்டு ஒரு படுமோசமான நோயாளி எப்படி எதி ரொலிப்பான்? வாய்விட்டு அரற்றுவதன் மூலம்தான்' (மார்க்களிம் கார்க்கி: இலக்கியம் பக். 168—69) 1909-ல் ஃார்க்கி எழுதிய இக் காரமான வார்த்தைகள் இன்று சாமிநாதன் போன்றவர் களைப் பார்த்துக் கூறியது போன்றே இருக்கின்றது அல்லவா?

தனிமனித வாதத்துக்கு வக்காலத்து வாங்கும் சாமிநாதன் நாவல் இலக்கியம் தனிமனிதக் கொள்கையை அடி நிலையாகக் கொண்டு தோன்றியது என்ற கருத்தை மறுக்கின்றார். 'வழி வழி வந்த நம்பிக்கைகள். நியதிகள், சமூக உணர்வுகள் ஆகியவற்றுக்கும் மனிதருடைய வாழ்க்கை நிலைக்கும் பொருந்தாமை ஏற்படும் போது முரண்பாடு தோன்றுகின்றது. அந்த முரண்பாட்டினை, அதாவது மனிதக்குள்ளும் மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையேயும் தோன்றும் மோதலை அடி நிலையாகக் கொண்டதே நாவலீலக்கியம்' என்ற கைலாசபதியின் பிரமாணத்தை, முரலாக்கியின் கெஞ்சிக்கைத், ஸேர்வான்டிலின் டான்க்கிவிக் ஜோட், ஸ்காட்டின் வரலாற்று நவீனங்கள், ஏன் ஆங்கில இலக்கியத்தின் ஆரம்பநாவல்கள், ஏன் எமிலிப்ரன்டின் 'ஐதராங் வை ற்ஸ்'போன்ற

வற்றை வெத்து நிருபணம் காண வேண்டும். முடியுமா? என்று கேட்கிறோர் சாமிநாதன். அடிக் கருத்தைத் திசைத்திருப்ப முனையும் ஒரு பலவரின்மான வினாவே இது. தனிமனித மோத லையும் முரண்பாடுகளையும் அடிநிலையாகக் கொண்டதே நாவல் இலக்கியம் என்ற கருத்தை உலக இலக்கியத்தின் ஆரம்ப, தற்கால நாவல்களில் மிகப் பெரும்பாலானவை நிருபிக்கின்றன. பல்வேறுபட்ட சமூக, தனிமனித முரண்பாடுகளின் சித்தி ரங்களாகவே பெரும்பாலும் நாவல்கள் அமைகின்றன. ஆயினும் இவற்றுக்குப் புறம்பாக பழைய காவிய மரபுவழிப்பட்ட அற்புதக் கற்பணப் புனைக்கதை கள் பல தொடர்ந்து எழுதப் படுதலும் சாத்தியமே. அவ்வாறு புனைக்கதைகள் பல தமிழில் இன்னும் தோன்றுகின்றன. புதிய சமூகத்துள் பழையமின் எச்சங்கள் தொடர்ந்து நிலவு தலே அதன் காரணம் எனலாம். மறைமலை அடிகளின் நாக நாட்டரசிகுமுதவல்வியில் தனிமனித வாதத்துக்கு நிருபணம் தேடுவது எவ்வாறு புத்திசாவித்தனமற்ற தோ அதுபோன்றதுதான் வேடு முரசாக்கியின் கெஞ்சிக்கையில் தேடுவதும். ஆயினும் அங்கு கூட புதிய முரண்பாடுகளினால் ஐப்பானிய அரசு குடும்பத்தில் ஏற்படும் சிறைவுகளை நாம் காணமுடியும்.

தனிமனிதக் கொள்கையின் அடிநிலையிலேதான் நாவல் இலக்கியம் தோன்றியது என்பதை மறுப்பதற்காக சாமிநாதன் பிறி தொரு வாதத்தைபும் முன் வைக்கின்றார். 'ஒரு சமூகத்தை மாற்றத்தில் ஏற்படும் சமூக, தனி மனித முரண்பாட்டினால் விளைவது நாவல் இலக்கியம் என்பது உண்மையானால், தனி

மனித வாதம் அழிந்து, சமூகமுரண்பாடுகள் அழிந்து, வர்க்கபேதமற்ற சோஷலிச சமுதாயத் தில் நாவல் இலக்கியத்துக்கே இடம் இல்லை என்பது தர்க்கரிதியான விளைவு ஆக வேண்டும். இப்போதுள்ள எந்த சோஷலிச சமுதாயத்தில் நாவல் இலக்கியம் மறைந்துள்ளது என்பதையாராவது ஒரு மார்க்ஸிய வாதி சொன்னால் நல்லது' என்பது அவரது வாதம். சோஷலிச சமூகதாயம் பற்றிய சாமிநாதனின் பிரமாணம் எவ்வாறு இருப்பி னும் இங்கு அவர் சொல்வருவது நாவல் இலக்கியத்தின் தோற்றுத்துக்கு முதலாளித்துவ சமூக அமைப்பும் தனி மனித வாதமும் காரணம் அல்ல என்பதே. ஆனால் தர்க்கவாதத்தை முன்வைப்பதைத் தவிர தனது கருத்தை அவரால் நிருபிக்க முடியவில்லை. அல்லது நாவல் இலக்கியத்தின் தோற்றுத்துக்கு அவர் காட்டும் காரணங்கள் என்ன என்றே னும் விளங்கவில்லை. பதிலாக 'சோஷலிச சமுதாயத்தில் நாவல் அழியவில்லை என்றால் இதன் பொருள் சொஷலிச சமுதாயத்திலும் முரண்பாடுகள் இயைபின்மை நீடிக்கின்றன. அங்கும் அடக்குமுறை களை மீறி தனிமனித வாழ்வு நீடிக்கின்றது என்பது பொருள்' என்றே அவரால் கூறமுடிகின்றது. சோஷலிச சமுதாயம் பற்றிய சாமிநாதனின் தெளிவின்மை எவ்வாறு இருப்பினும் மேற்காட்டிய கூற்றின் மூலம் நாவல் இலக்கியத்தின் தோற்றுத்துக்கு தனிமனிதக் கொள்கையே அடிநிலை என்ற கருத்தை சாமிநாதனும் ஏற்றுக் கொள்கின்றார் என்றே ஆகின்றது. 'நிலமானிய அழிவு—தனிமனிதன்—முரண்பாடு—நாவல் என்பதை நான் ஒப்புக்

கொள்ளாவிட்டாலும்' என்று கூறும் சாமிநாதன் வேறு காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் சோஷலிச சமுதாயத் திலும் தனிமனித முரண்பாடும் இயைபின்மையும் இருக்கவே செய்கின்றது என்று கூறுவதோடு பரிதாபமாக அமைதி அடைந்து விடுகின்றார். சோஷலிச சமுதாயம் பற்றியும் அதன் இலக்கிய வடிவங்கள் பற்றியும் தன் கட்டுரையின் இறுதியில் சாமிநாதன் எழுப்பும் கேள்விகளுக்கு விடை இறுக்கும்போது நாம் சற்று விபரிக்கலாம்.

இறுதியாக ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். தனிமனித சமூக முரண்பாடு தமிழ் நாவல் சிலவற்றில் எவ்வாறு சித்திரிக் கப்படுகின்றது என்பதை இவ்வத்தியாய்த்தில் கைலாசபதி விபரிக்கிறார். மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், அகிலனின் பாவை விளக்கு. சிதம்பர சுப்பிரமணியத்தின் இதயநாதம், ஜெயகாந்தனின் சமூகம் என்பது நாலுபேர், கோகிலா என்ன செய்து செய்து விட்டாள் முதலை நாவல்கள் இவ்வாறு ஆராயப் படுகின்றன. கைலாசபதி யின் முடிவுகளில் சில வற்றை வரவேற்பதாகக் கூறும் சாமிநாதன் கைலாசபதி கூற்றுக்களில் முரண்பாடுகள் அதிகம் என்கிறார். ஆனால் இவ்வத்தியாய்த்தை முழுமையாகப் படிக்கும் நமக்கு அவ்வாறு தோன்றுவதில்லை. குறிப்பாக பாவைவிளக்கையும், இதயநாதத்தின் கலை அம்சத்தையும் கைலாசபதி கூட்டிக்காட்டுவதை சாமிநாதனுல் புரிந்து கொள்ள முடியவில்லையாம். அதுபோல் வா. ச.

★ மனிப்புரி

★ டக்கா

சாரிகளுக்கு

★ பளையகாட் சாரங்களுக்கும்

கொழும்பு மா நகரில் பிரசித்தி பெற்ற ஸ்தாபனம்

சீப் சைட்

19, 2-ம் குறுக்குத் தெரு.

கொழும்பு - 11

கௌகள்:

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கிளிநொச்சி.

ரா., மெளனி போன்றேரை விமர்சிப்பதையும் அவரால் செமித்துக் கொள்ளமுடியவில்லை; மெளனி, லா. ச. ரா. போன்ற வர்களை விமர்சிக்க முனைவதே அப்சாரம் என்று நம்பும் சில எழுத்தாளர்கள் நம்மிடையே உள்ளனர். 'மெளனியின் கதை களை விமர்சனம் செய்வது கூட அதன் பவித்திரத்தைக் கறைப்படுத்துவது' என்று 'குருகேஷ்டி ரம்' தொகுப்புக்கு அறிமுகம் எழுதிய நகலன் குறிப்பிடுகின்றார். ('குருகேஷ்டி ரம் பக். 13) இத்தகைய இலக்கிய மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்ட தூயக்கலை வாதிகளுள் ஒருவரே சாமிநாதன் என்பது வெளிப்படை ஆகவே தனிப்பட்ட படைப்புக்கள் பற்றிய அவரது கருத்துக்களுக்கு நாம் கருத்துச் செலுத்த வேண்டியதில்லை, பொதுக் கோட்பாடுகள் பற்றி மட்டும் நொக்குவது போதுமானது. ஆகையால் இவ்வத்தியாயம் பற்றிய கருத்துக்களை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்.

(அடுத்த இதழில் முடியும்)

தேவதாரு பெட்டிக்குள்

இரு

தேசியக் கவிஞர்ன்!

மு. கனகராஜன்

வசந்தத் தூறல்
செழுமை செய்ய
வாழ்வை வழங்கும்
செப்டம்பர் நீயா?
ஓ, அல்ல!
கொடிய அரக்கன்!
இனி நீ
இங்கே வராதே!
சின்ன ஆட்டுக்குட்டி
சிவி
கழுத்தைக் கொவி
இதயம் தின்ன
கதவு திறந்த
கழுகே.
மடிந்து போ!
அந்த 23-ஆம் நாளில்
எங்கள் கவிஞருள்
உண்மைத் தோழன்
பப்ளோ நெருடாவின்
உயிர் குடித்த
ஐங்டா போல்
உலகின் பகை நீ!

— ★ —

‘எனது தேசம்
உதிரம் சிந்த
ஒருபோதும் சகியேன்’
என்ற உனது
உயர் மொழிக்கு
உயிர் கொடுக்க
உயிர் கொடுத்த
பெளிகன் பட்சியே!

பப்ளோ!
அதோ—
விடுதலை இசைத்த
உங்கள் குரல்கள்
ஐங்டா குடலில்
இரத்த வேட்கை
ஊட்டியதால்
பினேசெட் பசாச
நும் அங்கோ சிவி
உயிர் சவைக்கும்
கோரம் சகியாமல்
கன்களை மூடினுயோ?



உள்ளே உணிப்போட்டு
மனிதாபிமானப் போராட்டக்
கவிமணிகள்
மக்களிடம் போகாமல்
கதவுகளைப் பூட்டி
உலகிலிருந்தே
உன்னுறவை வெட்டியவேனை
இரகசியமாய்
இன்னல்கலைச் சொல்ல
யன்னலைத் தடவிய
காற்று
குண்டுகள் வதைத்த
இரத்த நாற்றத்தில்
மக்கள் கதறலை
மரண வாடையாய்
மெல்லிய உன்
மனதில் கொட்டியபோது
அதில்
ஏதாதிபத்தியக் கொடுமைகள்

சி. ஜி. ஏ. வெறியைச்
சுட்டுப் புதைக்கும்
சுதந்திரத் திக்கு
நெய்வார்த்த நின்
புரட்சிக் கவிதை
நூல்களைப்
பொசுக்கிய மணத்தையும்
நுகர்ந்தாயா?



நீ வீரன்!
மாவீரன் அதனால்
மரணத்தின் பின்தான்
இராணுவம்
உன் இல்லத்தையே
உடைத்தது,
கேவலம்!



நோபல் பரிசும், லெனின்
சமாதான விருதும்
கவீகரித்து
சர்வதேசப் பாவலனுக்கிய
உன் ஒற்றைத் தனிப் பேரை
பன்னாறு குண்குளாய்
ஜான்டாவிள்
தலை கொட்டியும்
வீறு கொண்டதை
உணர்ந்து
உலுத்தர் பயந்தே
நிருபித்தார்கள்!



உந்தன் இலக்கிய
புஷ்பச் சரங்களைப்
பியத்த வானரங்களால்
அதன்
புனித மணத்தைத்
தீண்டலும் கூடுமோ?



மக்கள் கவிஞர்கள் நீ
ஆனதனால்
பீரங்கி குறிபார்க்கும்

அடக்குமுறை பாதையிலும்
பாளிச் எதிர்ப்பு
ஊர்வலம் நடத்தியதுன்
பிரோத உருவில்
கவிதைகளன்றே!
ஓ! யார் சொன்னார்—
நீ சாகவில்லை!
பொதுவுடமைக் கவிஞர்கள்
ஒருபோதும்
பொய்ப்பதில்லை!



சந்தியாகோ மக்கள்
தேவதாரு பெட்டிக்குள்
சுமந்த
தேசபக்தனே!
இரத்தப் பதாகைகள்
சாமரம் வீச
இரும்பொத்த தோழர் தோளில்
சிம்மாசனங் கொண்டு
கம்பீரத் தலைவனும்
நின் சடலம்
பவனி வரல் கண்டு
துப்பாக்கிச் சனியன்கள்
துவண்டதேன்?
கவிஞர் நான்றிவேன்
கம்யூனிஸ்ட்
உலகறியும்!



சிலி
கவிதைச் சிங்கமே!
சுதந்திரக் கணலே!

நீ
புதிதாகச் சிலிர்ப்பாயா?
புரட்சியாய் எரிவாயா?
ஆமாம்
அன்றே அவர்களுக்குள்
அமைதியாய்ச் சிலிர்த்து
நீ கண்ணருய்:
‘எந்தத் தலையும்
எம்மைத் தடுக்காது,
‘அடிமை’களே எழுவீர
அடக்குமுறை
இடிப்போம்!’
இதோ—
கவிக்குலம்
எழுந்ததுகான்!

தாகேஸ்தான்:

சோவியத் சிறு இன மக்களின்
இலக்கிய வளர்ச்சிக்கு ஓர் உதாரணம்

எஸ்ஸிமான் அஹ்மதோவு

தாகேஸ்தானின் பிரபல எழுத்தாளரான ரஸால் கம்ஸ தோவ் தமது 50 வயதைக் கொண்டாடுகையில் (1973) அவரது 150 நூல்கள் 11 வெளி நாட்டு மொழிகள் உட்பட 45 மொழிகளில் மொத்தம் 7,500,000 பிரதிகள் வெளியாகியிருந்தன. இன்னெங்கு தாகேஸ்தான் எழுத்தாளரான அஹ்மத்கான் அபுபல்ஹாரது நூல்கள் சோவியத் மக்கள் பேசும் 18 மொழிகளிலும் 8 மேற்கொண்ட மொழிகளிலும் 5,500,000 பிரதிகள் வெளியாகியிருந்தன. அவரது நீண்ட கடைகள் பல்கேரியா, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் பிரசரமாகியுள்ளன.

தாகேஸ்தான் கவிஞரான ஃபாலா அவியேவானின் 40 கவிதை நூல்கள் நாட்டில் உடல்கணக்கான விடுகளில் படிக்கப்படுகிறது. அத்துடன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸபானிட், செக்கோஸ்லோவாக், போலிஷ், ஹாந்தி, தமிழ் உட்பட பல அந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளன.

இவர்களும் பழைய, புதிய தலைமுறைகளைச் சேர்ந்த மூஸா முஹம்மதோவ், கியாஸ்லிதோவ் அன்வர் அட்ஜியேவ், யூஸுப்

கஹாப்பலயேவ் ஆகியோர் உட்பட தாகேஸ்தான் சோவியத் சோஷலிஸ்ட் குடியரசின் இதர எழுத்தாளர்களும் கவிஞர்களும் நாடகாசிரியர்களும் சிறிய இனத் தவரான தாகேஸ்தான் மக்கள்துக்காசாரத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். மொழியியலாளரது சமீபத்திய மதிப்பீட்டின்படி இம்மக்கள் 30 மொழிகளைப் பேசுகிறார்கள்,

இத்தகைய பல மொழிகளைக் கொண்ட இலக்கியம் ஒன்று எவ்வாறு வளர்ச்சி பெறவும் மஸர்ச்சி பெறவும் முடிந்தது?

இந்த இலக்கியத்தின் அடித்தளம் தாகேஸ்தானின் அடிப்படை மொழிகளிலான படைப்புக்களை தன்னக்கே உள்ளடக்கியுள்ளது ஆனால் இச் சிறிய இன மக்களது யாழிக்கையின் விசேஷ பாக்டிரத்தை தேசமாாவிய செய்திப் பரிவர்த்தனை மொழியான, மக்களதும் இலக்கியத்தையும் நட்புரிமையின் மொழியான ரஸுப் மொழி வசித் துள்ளது. இந்த சாதனத்தின் வழியேதான் தாகேஸ்தான் மக்கள் ஒரு புறத்தே உலக கலாசார களஞ்சியத்தை அறிந்து கொள்ள முடிந்தது: மறுபுறத்தில் தமது சொந்த எழுத்தாளரது தலைமுறை நெந்த படைப்புக்களைப் பிரபஸ்யப் படுத்த முடிந்தது.

ரஷ்ய மொழி இச் சிறிய இன மக்களது இலக்கியத்திற்கு இன்னேரு பெரும் மேன்மையைச் செய்துள்ளது. ரஷ்ய மொழி சோவியத் மக்கள் எது மொழிகளுக்கும் உலக மொழிகளுக்கும் கும் மொழிபெயர்க்கப்பட்டன.

சோவியத்தின் பேரிலக்கிய படைப்பாளியான், தாகேஸ்தானின் வாக் இன்க்கைத்தச் சேர்ந்த எஃப்ஸ்டி காபியேல் பின் வருமாறு கூறுவார்: “ஓ.. மாபெரும் ரஷ்ய மொழியே! மலைப் பிரதேசத்தின் மிகச் சிறிய இனத்தவருளை நான். உண்ணெப் பெற்றதனால் இனி அனுதையல்ல. ஓ.. உனது சக்தி எத்தனை அற்புதமானது! எத்தனை பிரகாசமானது! நீயின்றி எதிர்கால மில்லை. உன் மூலம்தான் நாம் நிஜமான சர்வ வல்லமை படைத்த வர்களாகவிருப்போம்”

சோவியத் ஆட்சிக் காலத்தில் தாகேஸ்தானின் இலக்கியப் போக்கு சோவியத் யூனியன் முழுவதிலும் இடம் பெற்றவற்றைப் பிரதிபலிப்பதாகவிருந்தது. தேவை இலக்கியங்கள் ஒன்றையொன்று வந்து தழுவியதனால் பரஞ்சிபரம் வளம் பெற்றன. ஓர் ஐக்கியத்தை உருவாக்கின. ஆயினும் அவை செழித்துக் கொழித்ததமது தனித்துவங்களை இழந்து விடவில்லை.

இராமிய இலக்கியச் சிறப்பில் தாகேஸ்தான் எப்போதுமே மிகப் பிரகாசமிக்க தாகத் திகழ்ந்து வருகிறது.

“சொர்க்கத்தின் நந்தவனங்களை நான் புகழ்வில்லை. உங்களுக்கு விருப்பமாயிருந்தால் நீங்கள் பாடிப் புகழ்லாம். ஆனால் எமது அங்குக்குரியவர்களைப் பாடவே நான் விரும்புகிறேன்.”

இவ்வாறு எழுதுகிறார் அவார் இன மறுமலர்க்கிக் கவிஞரான மக்ஞலூத். பூமியின் சிறப்பைக் கூற விரும்பும் இவர் தமது கவிதை மதக் கோட்பாடுகளைப் பாடுவதை எதிர்க்கிறார்.

ஆயினும் தாகேஸ்தானின் முன்னைய கவிஞர்களதும் எழுத்தாளர்களதும் வாழ்க்கை பெரும் சோகமயமானது. தார்ஜியன் மொழியின் தலைசிறந்த கவிஞரான பாதிராய் வறுமையின் காரணத்தால் உயிர் நீத்தார். அவார் இன கவிஞரான எல்தாரிலாவா நஞ்சுடப்பட்டார்; குமிக் கவிஞரான ஐர்பி கலாக்கும் அவார் கவிஞரான மக்ஞலூத்தும் படுகொலை செய்யப் பட்டார்கள். 18-ம் தாற்றுண்டின் வெள்ளின் கவிஞரான சையத் கொச்சியூர்ஸ்கியின் கண்கள் மூர்சால் — கானின் கட்டளையினால் பிடுங்கியெடுக்கப்பட்டன. அங்கில் மாரினின் சீற்றம் மிகுந்த சொல்லம்புகளைத் தாங்கமாட்டாது, ஜாரின் ராஜப் பிரதிநிதி அவளது வாயைத்தைத்து விட்டான்.

இந்த மலைப்பகுதிக் கவிஞர்களது இந்த உறுதிமிக்க செயல் சள் தாம் லியோடால்ஸ்டாயையும் மார்க்கிள் கார்க்கியையும் கவர்ந்தன. 1917-ன் மகத்தான் அக்டோபர் புரட்சிக்கு முன்னர் தாகேஸ்தான் கவிஞர்களது படைப்புகள் ஒரு வரியாவது அச்சில் பொறிக்கப்பட்டிருக்க வில்லை. புரட்சிக்குப் பின்னரே இப் பேரிலக்கியப் படைப்புகள் தேசமளாவிய அங்கீகாரத்தைப் பெற்றன. அவை கவனமாக சேரிக்கப்பட்டுப் பிரகரிக்கப் பட்டன. சோவியத் மக்களது இதர மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டன. கவிதைத் திரட்டுகளிலும் பாட நூல்களிலும் இடம் பெற்றன.

இங்கு சிறப்புமிக்க அம்ச மாக இருப்பது என்னவெனில் முன்னர் கிராமிய இலக்கியத்து எனும் கீழூத்தேய கற்பனைங்காரத்தின்நும் ஆழமான பாராம் பரியங்க கொ அடித்தளமாகக் கொண்டு கவிதை இருந்த அதே இடத்தில் கணிசமான பகுதியை வசன இலக்கியமும் நாடகமும் ஆக்கிரமித்துள்ளது தான்.

தேசிய எழுத்தாளர்களது படைப்புக்கள் அவர்களது தாய் மொழியிலும் ரஸ்ய மொழியிலும் வெளியிடப் படுகின்றன. தாகேஸ்தான் எழுத்தாளச் சங்கம் இரு புத்தக வெளியிட்டு நிலையங்களை வைத்திருக்கிறது. இதில் தாஜிகிஸ்தான் புத்தக பிரசராலயம் 1974-ல் புனை கதைத் துறையில் 70 புத்தகங்களை ஒன்பது மொழிகளில் பல லட்சம் பிரதிகளில் வெளியிட்டுள்ளது. ஆனாலுக்கு ஐந்து தடவை ‘நட்புறவு’ என்ற இலக்கிய இதழ் 6 மூத்த மொழிகளில் வெளியாகின்றது. ஒவ்வொரு பதிப்பின் மொத்தப் பிரதிகள் 50,000 மாசும். இலக்கிய தாகேஸ்தான் என்ற இதழும் தாகேஸ்தானின் இலக்கியமும் வாழ்க்கையும் என்ற விமர்சன இதழும் ரஸ்ய மொழியில் வெளியாகின்றன.

சமூக—அரசியல், இலக்கிய சஞ்சிகையான ‘தாகேஸ்தானின் பெண்’ மக்கள் கவிஞரான ஃப்லூ அலியோவாவினை ஆசிரியராகக் கொண்டு தாகேஸ்தானின் ஐந்து மூத்த மொழிகளிலும் ரஸ்ய மொழியிலும் வெளி வருகிறது. சோவியத் தாகேஸ்தான் என்ற சஞ்சிகை ரஸ்ய மொழியில் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியாகிறது. தாகேஸ்தான் எழுத்தாளர்களது படைப்புக்கள் தேசிய

மொழிகளில் வெளியாகும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. அவர்களுக்கு வானேலி, டெவிவிஷன் வசதி கணம் உண்டு. 1924-ல் வரலாறு, இலக்கியம் மொழி ஆகியவற்றின் ஆராய்ச்சிக்கான சுமகம் ஒன்று தாகேஸ்தான் தலைநகரில் ஸ்தாபிக்கப்பட்டது. இக் கழகம் இந்த அரையான் கெளில் இக் குடியரசின் கடந்த கால சமகால இலக்கியத்தை ஆராய்ந்து வருவதுடன், சோவியத் யூனியனின் சகோதர மொழி இலக்கியங்களுடன் தொடர்புகளைப் பேணியும் வருகிறது. இக் கழகம் ‘சோவியத் தாகேஸ்தான் இலக்கியத்தின் வரலாறு’, ‘தாகேஸ்தான் மக்களது இலக்கியத்தின் தேசிய, சர்வதேசிய தரங்கள்’ ஆகிய ஆராய்ச்சிகளைச் செய்துள்ளது. ★

ஹோட்டலில் தங்கி இருந்துவிட்டு விமான மூலம் பிரயாணமாக இருந்த ஒருவர், விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்ட தயாராக டாக்கியில் இருந்தபடியே, அவசரமாக ஹோட்டல் வெயிட்டர் பையென்றாக வகை அழைத்து ‘உடனடியாக ஒடிப்போய் நான் இருந்த 415 இலக்க அறையின் குளியல் அறையுள் எனது துவாவையும் ருத் பிறஷையும் மறந்துபோய் வைத்துவிட்டேன் என்று பார்த்துவா. நேரமாகிவிட்டது ஓடி வா...’ எனக் கூறினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து முத்து வாங்கியபடி ஓடிவந்து பையன் சொன்னான், ‘ஆமாம் சேர், அவை அங்கு மேலே இருக்கின்றன.

க. நவங்-

‘மிறா’

போரே நீ போ!

ஜி. ஜூரலிமோவ்

கெடுபிடி யுத்தப் போக்கை சமாதான சகவாழ்வுக் கோட்பாடுகளுக்கு மாற்றும் கடினமான நடவடிக்கைகளில் அமெரிக்கா சம்பந்தப்பட்டுள்ள போதிலும், ஹெல்ஸிங்கியில் நடைபெறும் ஐரோப்பிய பந்தோபஸ்து மகாநாட்டின் கருத்துக்களை நொக்கிய பாதை அமெரிக்காவுக்கு மிகமிக நீளமானதுதான். பெர்கெனியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சரித்திரப் பேராசிரியரான ஃப்ராங் ஷார்மான் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள ‘உலக வள்ளவரின் தர்க்கநிலை’ என்று நாலில் வருமாறு கூறுகிறார்: ‘இரு பேரரசை ஸ்தாபிக்க அமெரிக்க எடுத்த முடிவின் விளைவாகவே உலகில் கெடுபிடி யுத்தம் தோன்றியது; யுத்த பிற்கால ஆண்டுகளில் தன்னை ஒரு வழிகாட்டும் மேலாதிக்க சக்தியாகவும் நீதிநெறிகளின் களஞ்சகவும் நிறுவிக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. இதற்கு சோவியத யூனியன் உடனபாடில்லை. எனவே கெடுபிடி யுத்தம் வெடித்தது’.

முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சர்வதேச அரங்கில் சக்திகளின் சமநிலையிலிருஞ்மாற்றத்தைத் தனது கவனத்

தில் கொள்ளவும். தனது முன்னன் ஏகாதிபத்திய பாத்திய வத்களைப் புனராலோசனை செய்யவும் வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசும் ஹெல்ஸிங்கியில் மகாநாட்டடைப் பொறுத்த வரையில், சிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கடியைத் தணிப்பதையும் சமாதானத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்ட அமெரிக்காவின் பொதுக் கொள்கைப் போக்குக்கு இம் மகாநாட்டின் வட்சியங்கள் ஒத்துப் போகின்றன என்று அமெரிக்காவின் உத்தியோக பூர்வமான வட்டாரங்கள் கூறுகின்றன.

ஐரோப்பிய பந்தோபஸ்து, ஒத்துழைப்பு மாநாட்டின் இறதிக் கட்டடத்தின் மகத்துவத்தை அமெரிக்கப் பொதுமக்கள் அங்கீரித்துள்ளனர். சாதாரண அமெரிக்கனுக்கு ஐரோப்பிய விவகாரங்களில் அவை அவனுடைய கவனத்துக்கு அருகில் இருந்தாலும் கூட அவற்றின் மீது அவனுக்கு விசீசங் அக்கறை எதுவும் கிடையாது தான். எனினும் தனது நாடுபங்குபற்றிய உலக மகா யுத்தங்களின் களன் ஐரோப்பாதான் என்பதையும் எனவே

யுத்த, சமாதானப் பிரச்சினைகளில் தணக்குள்ள நேரடி அக்கறையையும் அவன் நினைக்கும் போது ஜீராப்பாவில் சமாதான சகாப்தம் பிரகடனப்படுத்தப் படுவதை வரவேற்கவே செய்வான். ‘டைம்’ சஞ்சிகைன்ன அன்மை இதழ் ‘2-வது உலக யுத்தமே சென்றுவா! என்ற மகுடத்தில் ஹெலிசிங்கி சந்திப்பை வரவேற்றிருந்தது.

ஆயினும் சில அமெரிக்கப் பத்திரிகைகளும் டெவிவிஷன்களும் ஹெலிசிங்கியில் நடைபெறும் ஜீராப்பிய மகாநாட்டடை ஒரு மரண வீடாக வர்ணி ததுள்ளன. உள்ளெமதான்; நியூயோர்க்பத்திரிகையான ‘ஸ்டேந்யூஸ்-ம்’, ‘நியூஸ் லீச்’ சஞ்சிகையும் கூறுவதுபோல கெடுபிடியுத்தத்தின் மரண வீடாக இதை நாம் காணகிறோம். ஆனால் இங்கு பிரதானமானது என்ன வெனில் ஒருவர் இந்த மரண வீட்டில் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதுதான். இந்தது யார் என்பதை நினைக்கும்போது சில பத்திரிகைகள் கதறி அழுகின்றன. ‘மகாநாட்டடை கைவிடுவதற்குக் காலம் கடந்து விட்டது. மேற்குலகின் ஆர்வத்தைக்குறைக்க யாராவது ஒருவர் மிகக் கடுமையாக உழைக்கவேண்டும்’ என்று நியூயோர்க்டைம்ஸ் பத்திரிகை தனது ஆசிரியத் தலையங்கத்தில் எழுதியுள்ளது.

கெடுபிடி யுத்தப் பாதுகாவலர்கள் அதைப் பாதுகாக்க மட்டுமல்லாது, அதற்கு மேலேயும் ஒரு படி வந்துள்ளனர். பாரிஸிலுள்ள நியூயோர்க்டைம்ஸ் நீருபர் குழுவின்டைரக்டர் ஃப்லோரா லூயிஸ் ஜாலை 27-ந் திகதி வருமாறு எழுதியுள்ளார்: ‘கெடுபிடி யுத்தத்தை

முடிவுக்குக் கொண்டுவரும் கம்யூனிஸ்டுகளின் திட்டத்தை முறியடிக்க ஒரு பிரச்சார இயக்கம் தொடங்கப்பட வேண்டும்’.

பத்திரிகைகள் மட்டுமல்ல அமெரிக்க தலைநகரிலுள்ள சில கும் இதற்கு முன்வந்துள்ளார்கள். முடிவுமைதிப் போக்கான து அபாயகரமானதொரு கொள்கை என்று சென்ட்டர் பர்ரி கோஸ்ட் வாட்டர் வர்ணிக்கிறார். ஹெலிசிங்கி உயர்மட்டச் சந்திப்பில் சோவியத் யூனியன் ஒருதலைப் படசமான ஆதாரத்தைப் பெற்றுவிடும் என்று சென்ட்டர் ஹெலிசிங்கி ஜாக்ஸன் ஒலமிடுகிறார்.

நியூயோர்க் டைம்ஸ் எழுப்பிய பிரச்சினைதான் இன்று அமெரிக்காவில் விவாதத்திற்கு ரிய பிரதான பொருளாக இருக்கிறது. ஹெலிசிங்கி மகாநாட்டின் வர்யிலாக ஆதாயமாட்டபவர் யார்? அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமா? அல்லது அவர்களது போட்டியாளானுகிய சோவியத் யூனியனு?

இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒருதரப்புக்கு உசந்ததாக இருக்கும் ஒன்றுமற்றத் தரப்புக்கு விருப்பமில்லாதிருப்பது இயல்பே. இன்று பொது நலன்களுக்குசந்தையைக்க வர்த்தைச் செய்ய வேண்டியது காலத்திற்குசந்தை. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆசியவை துரிதமான வளர்ச்சியை அடைந்து வருகின்றது சர்வதேசப் பொதுநலவுக்கு உகந்ததே. ஆனால் இதில் பிரதானமானது என்னவெனில் இன்னெஞ்சு உலக யுத்தம் வெடிக்காமலிருப்பதற்கான வழிவகை

செய்ய வேண்டியதோகும். ஒவ்வொரு நாடும் மோதுதலை விடுத்து. தேசிய நல்களைப் பாஜுகாக்கும் கண்ணேட்டத்தி விருந்து இதை அனுக வேண மு. எனவே சமாதானம் ஒரு தலைப் பட்சமான ஆதாயமாக இருக்குமானாலும் அது குறித்து உலகில் பதட்டநிலையைத் தொடர்ந்து நீடிக்க விரும்புவர்கள் ஆத்திரமடைவது இயல்பே.

இந்த மகாநாட்டின் எதிர்ப் பாளர்கள் பின்லாந்தையும் இதில் இழுத்துக்கு குட்டை குழப்ப முயல்கிறார்கள். இம் மகாநாடு பில்லாந்துக்கு அபாய கரமானது என்று வாதிக்கிறார்கள். ஆனால் பிரிஸ்டன் பலக லைக்கமுகத்தின் பேராசிரியரான பின்லாந்தின் மூன்றாவது மாஸ்கோ தூதர் ஜோர்ஜ் கெனன் வெளி நாட்டுக் கொள்கைச் சஞ்சிகையில் இந்த வாதத்தை மறுத் தொகுக்கியுள்ளார். ‘இது அபத் தமான வாதம்’ என்கின்றார்.

ஹெல்சிங்கி சம்பந்தமாக அமெரிக்காவில் ஏழாண்டுள்ள முரங்பாட்டுக் கருத்துக்கள் யாவும், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைப் போக்கு இன்ன மும் பெரும்கடைகளைத் தாண்ட வேண்டிய நிலையிலுள்ளது என்ற உண்மையை அப்பட்டமாகக் காட்டுகிறது. அமெரிக்க பத்திரிகைகளும் டெல்லியின் களும், ‘சோவியத் ஆதாயம்’, ‘அச்சம்’ என்ற பித்தலாட்டங்களை வெளி யிட்ட போதிலும். தமக்கும் இந்த மகாநாட்டின் மூலமாக ஆதாயமிருக்கிறது என்று அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். பிரபல சட்டத்தறை அறிஞரான ஸ்டாலின் ஃபால்க்ஸ் நிருபர்களிடம் பின்வருமாறு

ஆனந்தம் மலரும்

எங்களின்—

அன்புக் குழந்தைகளின் ஆனந்தமயமான ஆரோக்ஷியம் கருதி; இந்த யுகத்தின் இருட்புண்களை மொய்த்து இன்பம் துய்க்கும் ஈக்களின்—

உல்லாசபவனியினால் ஊற்றெடுத்துப் பாயும் என்னிலா இன்னால் களை உடைத்தெறியப் பாடைசமைக்கின்றோம்!

அதனால்—

எங்கள் குழந்தைகளின் ஏக்கங்களும்

ஐயங்களும் அகன்று; ஒப்பாரும் புதிய இசைதரும் ஒசைகளின் புதியகருதிகள் அவர்களின் காதுகளை ஊற்றுவி

ஆனந்த மயமாக்கும்!

வல்கரன்

தெரிவித்தார்: ‘சோவியத் யூனியனுக்கு மட்டும் இதில் சுறுகை இருப்பதாக நான் காணவில்லை. இது முடிவணம் திக்குக் கிடைத்த சுறுகை அல்லது சர்வதேச உறவுகளை அபிவிருத்தி செய்யும் போக்குக்கு செய்யப்பட்ட ஒரு பங்களிப்பாகவே நான் காணகிறேன். தங்களைப் போலவே ஒவ்வொரு மக்களுக்கும் அவர்கள் விரும்பிய அரசியல், பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருக்க சமாதானத்தைப் பேணும் ஆர்வத்தைக் கொண்டிருக்க உரிமை உண்டு என்பதை ஹெல்சிங்கி மகாநாடு அமெரிக்கர்களுக்கு உணர்த்த உதவும் என்று நான் நம்புகிறேன்’.

மஸ்லிகை 11—வது ஆண்டு மலர் அறிமுக விழா

நெல்லை க. பேரன்

கடத்த 16-8-75 பிற்பகல் 4 மணியளவில் யாழ்ப்பாணத்தில் மஸ்லிகை 11-வது ஆண்டு மலரின் அறிமுகவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது:

இலங்கைப் பல்கலைக் கழக யாழ் வளாகத் தலைவர் பேராசிரியர் க. கௌலாசபதி தலைமைவகித்த இவ்விழாவில் திடு. டொமினிக் ஜிவா வரவேற்றப்பூர் நிகழ்த்தினார். சம்பிரதாய பூர்வமான வரவேற்றப்பூர்யாக இல்லாமல் இலக்கிய நண்பர்களுடன் சில விஷயங்களை மனப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று ஆரம்பித்த இவர் பல புதிய கருத்துக்களைத் தெரிவித்தார்.

திரு. ஆக்கி. கந்தசாமி பேசுகையில், ‘வளரும் எழுத்தாளர்களுக்கு முதிய எழுத்தாளர்கள் வழிகாட்டத் தவறிவிடுகிறார்கள். முற்போக்குச் சித்தாந்த எழுத்தாளர்கள் இத்தவறை இனியாவது செய்யாமல் இருக்க வேண்டும்’ என்றார்.

திரு. சாந்தன் பேசுகையில், ‘புதுக்கல்விதைகளைப் போடுவதில் ஜிவா மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். புதிய எழுத்தாளர்களைப் பற்றிய கணிப்பீட்டைபும் அவர் செய்ய வேண்டும்.’ என்றார்.

திரு. தென்னியான் பேசுகையில், ‘தமிழகத்தின் தரக்குறை வான் பத்திரிகைகளைத் தடைசெய்யக் கோரிப் பிரச்சாராஞ்சு செய்து வெற்றிகண்ட பெருமை மல்லிகைக்கு உண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்றார்.

திரு. துளசிகாமணியும் கருத்துத் தெரிவித்தார். மலரின் முதற் பிரதியை திரு. ஏ. வைத்திலிங்கம் பெற்றுக்கொண்டார். இறுதியாக பேராசிரியர் கௌலாசபதி கருத்துத் தெரிவிக்கையில்,

‘ஒரு வகையில் தீபத்தையும் மல்லிகையையும் ஒப்பிடுவதானால் தீபம் எழுத்தாளரால் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று சிறு சஞ்சிகையின் இலக்கணத்தை மீறி நிற்கிறது. ஆனால் மல்லிகை தனது மொழி பெயர்ப்புக்களை வெளியிடும் போது கூட நல்ல தொடர் புகளுக்கும் சிந்தனைகளுக்கும் பாவமாக அமைய வேண்டும் என்ற கருத்துடன் வளர்கிறது. இன்றைய இலக்கியப் போக்கில் துரித வளர்ச்சியும் புதிய ஆட்களின் வருகையும் பிரச்சிலோகளைத் தோற்றுவிக்கின்றன. இவற்றை ஆராய்ந்தும் முடியுமானால் வழிகாட்ட வும் நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.

திரு. ராஜ ஸ்ரீ காந்தன் நன்றியுறை சொல்ல மல்லிகை மலர் விழா இனிது நிறைவெய்தியது.

८ தாண்டில்....

★ அடிக்கடி நீங்கள் ஊரெல் ஸாம் சமந்து சென்று மல் விகை இதழூ விற்று வருகின் றீர்களே, இதனால் உங்களுக்கு வெட்கமாயில்லையா?

கோப்பாய். ம. தாமோதரன்

சிலர் வெட்கப்படுவதற்கு வெட்கப்படுவதில்லை. வெட்கப் படாததற்கெல்லாம் வெட்கப்படு கின்றனர். இப்படியாக நான் ஊர் ஊராகச் சென்று சஞ்சிகையை விற்பதில் பெருமைப் படுகின்றேன். இலங்கையின் வரலாற்றில் தான் தயாரிக்கும் சஞ்சிகையைத் தானே தெருத் தெருவாகச் சுமந்து சென்று விற்று வருவதில் பெருமைப்படும் ஒரேயொரு ஜீவன் நான்தான் என்பதைப் புரிந்து கொள்ளுக்கள்.

★ ஜக்கிய முன்னணி அரசிலிருந்து சமசமாஜிகள் வெளியேறி விட்டனர். கம்யூனிஸ்டுகள் அடுத்து என்ன செய்யப் போகின்றனர்?

குருநாகல். எஸ். ஏ. அஸ்ரப்

அரசியலில் ஆத்திரப்படக் கூடாது. பரப்பரப்படைய வேண்டிய அவசியமில்லை. பொறுத்திருங்கள். நிதாளமான முடிவுக்கு வரவேண்டிய நெருக்கடியான வேளையில் கம்யூனிஸ்ட் குட்சி

நிதானம் தவறமாட்டாது என்பது நிச்சயம்.

★ மல்லிகை சஞ்சிகை சம்பந்தப்பட்ட அனுபவங்களைத் தொடர் கட்டுரையாக எழுதுவேன் என முன்பொரு முறை வாசகர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தீர்களே, அதை மறந்து விட்டார்களா? மறக்கவில்லையென்றால் அக் கட்டுரை எப்பொழுது வெளிவரும்?

வெவிமடை. எஸ். ஏ. ரஹ்ம்

கொடுத்த வாக்கை நான் எப்பொழுதும் மறந்து விடுவதில்லை. 11-வது ஆண்டு மலர் தயாரிப்பின் பின்னர் சுற்று ஓயவெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய இந்தக் கேள்வி எனது பார்வைக்குக் கிடைத்தது. கூடிய சீக்கிரம் நேரம் இருக்கும்பொழுது உங்களது ஆவலைப் பூர்த்தி செய்ய முயற்சிகின்றேன்.

★ உங்களுக்குத் தினசரி பல்வேறு வகைப்பட்ட கடிதங்கள் வந்து குமியுமே! அக் கடிதங்களின் கருத்துக்கள் எப்படியிருக்கின்றன?

கட்டுக்கம்பொல். ந. தேவராசா

தினசரி ஏராளமான கடிதங்கள் எனக்கு வருவதுண்மை. பல

வகைப்பட்ட பிரச்சினைகள் சம்
பந்தமாக அக் கடிதங்களின் உள்
ஸ்டாக்கம் அமுக்யம். பலர்
ஆலோசனை கேட்டும், இன்னும்
சிலர் ஆதரவு கேட்டும், வேறு
சிலர் எனது கருத்து என்ன
வென்று கேட்டறியவும் கடிதம்
எழுதுகின்றனர். இதில் விசித்தி
ரம் என்னவென்றால் அடிக்கடி
சில காதல் ரஸம் சொட்டும்
கடிதங்களும் அடியேனுக்கு வரு
வதுண்டு!

★ மல்லிகை இதழைக் கடந்த
10 ஆண்டுகளுக்கு மேலாக
நடத்தி வருகின்றிர்களே; இத
னால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள
பொருளாதார நட்டத்தை எப்
படி ஈடு செய்கின்றிர்கள்?
மானிப்பாய். த. யோகராணி

இப்படியான பொருளாதார
நெருக்கடிகளைக் கண்டு நிலை குலை
பவன் நாள்ல என்பது என்னை
விட அந்தப் பொருளாதார
நெருக்கடிகளே நன்கு தெரியும்.
அசாத்தியமான தன்னம்பிக்கை
கொண்டவன் நான். எதையும்
திட்டமிட்டே செயலாற்றுவன்.
எனவே பொருள் பற்றுக் குறை
ஏற்படும் பொழுது பல இலக்கிய
நன்பர்கள் எனது உழைப்பின்
நேர்மையை உணர்ந்து மிக இர
கசியமாக உதவியுள்ளனர். ஒரு
நாள் சன்னாகத்தைச் சேர்ந்த
சகோதரி ஒருவர் ஜம்பது ரூபா
வைத் தனது கணவனிடம்
கொடுத்து அனுப்பியிருந்தார்.
இந்தப் பணத்தைக் கொண்டு
அவர் தனக்கென ஒரு சாறி
வாங்கிக் கட்டியிருக்க முடியும்.
குழந்தைகளுக்கு பால் மா வாங்கியிருக்க இயலும். இருந்தும்
மல்லிகை மீது பாசம், பற்று
உள்ளதால் இந்த உதவியைத்
தேடி அனுப்பினார். இப்படி எத்
தனையோ..... எத்தனையோ ...

மக்களின் நல்லெண்ணத்தின்
மீது விகவாசம் வைத்து நாம்

உழைக்கப் பழகினால் அதே மக்
கள் கடைசிவரையும் நம்மைக்
கைவிடவே மாட்டார்கள். மல்
விகையின் பொருளாதார பலத்
தின் அத்திவாரமே இதுதான்.

★ கொள்கைக்காகக் கவிதை
எழுதுபவர்களுக்கும் புகழுக்
காகக் கவிதை எழுதுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கல்முனை - 4. முஹம்மது ஹசனி

கொள்கைக்காகக் கவிதை
எழுதுதை விட. அதை விளக்கி
ஒரு விரிவான கட்டுரை எழுதி
விடலாம். புகழுக்காக எழுதத்
தேவையில்லை. கள்ளக் கடத்த
வில் இறங்கினால் நல்ல புகழ்
கிடைத்துவிடும். கவிதை என்பது
சிருஷ்டி. எனவே கவிதை படைக்
கப்பட வேண்டுமே தவிர, எழு
தப்படக் கூடாது.

★ நீங்கள் சமீபத்தில் படித்தா
மன தில் நிறைந்துள்ள —
நல்ல நாவலென்ன?
உரும்பராய். ஆர், தனவெக்கியி
தி. ஜானகிராமன் எழுதி
வெளியிட்டுள்ளன. முன்னர் கணை
யாழி இதழில் தொடராக வந்த,
மரப் பசு நாவலாகும்.

★ சமீப ஆண்டுகளில் வெளி
வந்து கொண்டிருக்கும் சிறு
கதைத் தொகுப்புகளைப் படிக்கும்
போது பூரண திருப்தி எனக்கு
ஏற்படவில்லையே! நமது நாட்டில்
இப்படியான சிறுகதை இலக்கியத்
தரம் வீழ்ச்சி அடைவதற்குக்
காரணம் என்ன?

ஆனைக்கோட்டை: வ. உதயகுமார்

முதிர்ச்சி அடையு முன்னரே,
படைப்புகளை அவசர அவசரமா
கத் தினைத்து, அவற்றை சீரிய
முறையில் நகாசபண்ணைமல், அல்
லது தாக்கள் நம்பும் இலக்கிய
நண்பர்களிடம் ஆலோசனை பெறு
மல் வெளியிட முனைவதே முக்கிய காரணமாகும்.

நதி தன் திசையை மாற்றி
ஓடுகின்றது!

வடாந்தீச்சு ஜீவா

சென்ற மாதம் ஒரு நாள். இலங்கைப் பல்கலைக் கழக யாழ் வளாகத்தைச் சேர்ந்த சில மாணவ மாணவிகள் என்னைப் பேட்டி காணவென்று நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தனர்.

வளாக நூலகத்தைச் சேர்ந்த ஆசிச் செல்வனும் தொலை பேசியில், வரும் மாணவ — மாணவிகளுக்கு உதவி செய்யும்படி முன்னரே கூறியிருந்தார்.

இது எனக்கொரு புதுமையான அனுபவம்!

விரும்பியோ விரும்பாமலோ இந்த நாட்டின் சர்வகலாசாலை களிலிருக்கும் சில சம்பிரதாயங்கள் உடைக்கப்பட்டு உண்மைக் கலைஞர்கள் — மக்கள் எழுத்தாளர்கள் — மதிக்கப்படும் ஒரு நஸ்ல குழந்தை தோன்றி வருவதை இச் சம்பவம் எனக்குச் சூசகமாக அறிவுறுத்தியது. வரவேற்கத் தகுந்த நஸ்ல முயற்சியிது.

இம் மாற்றங்கள் ஒன்றும் தற்செயலாக ஏற்பட்டு விடவில்லை: நீண்ட நெடுங் காலமாக முற்போக்கு எழுத்தாளர்கள் நடத்திய இயக்கத்தின் பெறுபேரே இவை என்பதை என்னால் இப்பொழுது உணர முடிகின்றது.

‘மனிதப் பண்ணியல் பீட’ முதலாண்டுத் தேர்வுக்காக தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவ — மாணவியர் மேற்கொண்ட வெளிக் கண ஆய்வுக்கான தயாரிப்பே இந்தப் பேட்டி காணும் விவகாரமாகும்.

பல்வேறு வகையான ஆய்வு சம்பந்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இப்படியாக எழுத்தாளர்களைப் பேட்டி காணும் சந்தர்ப் பத்தைத் தமது ஆய்வுக்குப் பயன்படுத்தினர் மாணவர். சமுத்தைப் பொறுத்தவரையில் இதுவேதான் முதல் தடவையாக இருக்கும் என என்னுகின்றேன்.

படைப்பாளிகள் என்கின்ற முறையில் நானும் திரு. அ. செ. மு. வும். சஞ்சிகையாளர் என்ற ஹோதாவில் நானும் சிரித்திரன் ஆசிரியரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தோம்.

பிற்பகல் இரண்டு மனிக்கு ஆரம்பித்த பேட்டி, மாலை ஆறு மனிக்குத்தான் முடிவடைந்தது.

இன்றைய மாணவருலகத்தைப் பற்றியெல்லாம் — குறிப்பாகச் சர்வகலாசாலை மாணவர்களைப்பற்றி — மிகப் பாரதாரமான வதந் திகள் பரப்பப்பட்டும், பிரசாரம் செய்யப்பட்டும் வருவதை நானும் படித்து வந்திருக்கிறேன். ஆனால் அதே மாணவருலகைச் சேர்ந்த மாணவர்கள் — பெண்களும், ஆண்களும் — அறிவு வேட்கையால் உந்தப்பட்டு கேட்ட கேள்விகளை நினைத்து எனக்குள் நானே பிரமித்துப் போய்விட்டேன்!

எத்தனை எத்தனை வகையான கேள்வி கள்.....!

அவர்கள் ஓர் எழுத்தாளை மாத்திரம் பேட்டி காண விரும்ப வில்லை. என் மூலமாக ஒரு சகாப்தத்தின் ஆத்மக் குரலையே உயிர்த துடிப்புடன் கேட்க விரும்பினர்.

நான் ஆரம்பத்தில் எழுத்துவகில் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சினைகளில் இருந்து இன்று சஞ்சிகை ஆசிரியன் என்ற நிலையில் ஏற்பட்டுள்ள சிக்கலான பொருளாதார நெருக்கடிவரைக்கும் கேட்டுத் தெரிந்து கொண்டனர், ‘ஒரு படைப்பாளியாக உள்ள எழுத்தாளன் அரசியலில் தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியுமா?’ என்றுதிலிருந்து, இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சஞ்சிகையை உற்சாகமாக மாதா மாதம் வெளிக் கொண்டு உங்களால் எப்படி முடிகின்றது?’ வரைக்கும் என்னைக் கேள்விக் கணை களால் துளைத்து எடுத்தனர்.

மாணவ உலகம் இந்த நாட்டுப் படைப்பாளிகளைப் பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளது என்பதை அவர்களுடன் நான் மனத்திற்கு சம்பாஷித்ததின் மூலம் புரிந்து கொண்டேன்.

இருபாலையைச் சேர்ந்த பஸ்கலைக் கழக மாணவி ஒருத்திக்கு எனது சிறுக்கைத் தொகுதியான ‘தண்ணீரும் கண்ணீரும்’ தேவைப் பட்டது; அதற்காக அப் பெண்மனியின் தகப்பனார் யாழிப்பாணக் கடையெல்லாம் தேடி அலுத்துவிட்ட பின்னர், யாரோ என்னிடம் போனால் கிடைக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து என்னிடம் வந்தார்.

என்னிடமும் புத்தகம் இல்லை.

‘தேர்வுக்குப் படிக்க வேண்டும். எப்படியாவது அந்தப் புத்தகத்தை எனக்குக் கிடைக்கும்படி செய்யவேண்டும்’ என் ஒரு வாரமாக என்னிடம் அலைந்தார். கடைசியில் என கைப்பிரதியை—பல எழுத்தாளர்களின் கையெழுத்தைப் பெற்றுள்ள என்னுடைய ஒரேயொரு பிரதியை — அவருக்கு ஒருவாரா அவகாசத்தில் இரவல் கொடுத்திருந்தேன்.

அரசியலில் கருத்தால் மாறுபட்ட ஒரு சர்வகலாசாலை மாணவன் ஒருநாள் காரியாலயத்திற்கு வந்தான். எனக்கு ஆச்சரியம். வரவேற்றேன். பழைய மல்லிகைப் பிரதிகள் தேவையெனவும், ஆராய்ச்சித் தேர்வுக்கு அதில் சில தகவல்களைக் குறிப்பெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டான்.

நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: ‘நாங்கள் தமிழ்த் துரோகிக்கொல்லோ, உங்களது கருத்துப்படி!... நாங்கள் ஐஞ்சாம் படைகள். தமிழை விற்று வயிறு வளர்ப்பவர்கள்... எப்படி நம் மிடம் ஆராய்ச்சிக்குக்கந்த தமிழ் இருக்கும்.....?’

என்னைக் கூர்ந்து பார்க்காமல் அவன் சொன்னான்: *இதெல்லாம் மேடையிலை பாருங்கோ, எவ்வளன் காலத்துக்கு... என்னைப் பொறுத்தவரை உங்களது அணியைச் சேர்ந்தவர்கள்தான் உண்மையாகத் தமிழை வளர்க்கிறார்கள்... என்னைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களைத் தேடி வருவதிலிருந்தே இதை நீங்கள் உணரலாமே...*

இந்தச் சம்பவத் தொகுப்புக்களிலிருந்து நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். பல்கலைக் கழகங்கள் அறிவைத் தேடி வெளியே காலடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டன!





அன்பளிப்பு

வினா ரேடர்ஸ்

84, மழைய சோனகத் தெரு,
கொழுங்கு - 12.

தொலைபேசி: 36119

Mallikai

SEPTEMBER: 1975

Registered as a Newspaper in Sri Lanka.

E. SITTAMPALAM

General Merchant Commission Agent

&

Importers Estate Supplier

&

Transport Agents

223, Fifth Cross Street. COLOMBO-11

Telegram: MATHULAI

Telephone: 26587

Branches:-

MAHALETCHUMY STORES

2, Kachcheri Road,

COLOMBO-11**MAHALETCHUMY MILLS**

123, Ingram Road,

Maligawatte

COLOMBO-10**E. SITTAMPALAM**

25, Old Moor Street,

COLOMBO-12

மலிகை முனை அவைகள் இரண்டாவது